

கணபதிதுணை.

பாலபாடம்

இரண்டாம் புத்தகம்.

க. சபைப் பழக்கம்.

அக்கிராசனுதிபதி-மேலிடத்திலிருக்குங் தலைவர்,
வார்த்தை-சொல்.

வரித்தல்-அழைத்தல், தெரிதல்,
அழைதல்-கீழ்ப்படுதல்.

ஆசனம்-இருக்குமிடம்,
உபசாரம்-மரியாதை.

பிரபுத்துவம்-பிரபுத் தன்மை.
பிரபு-முன்னொவன்.

சபையிலே நீ பேசும்பொழுது, எழுந்து மரியா
தையோடு, சபையார்களை மிக உயர்த்தியும், உண்ணை
யிகத் தாழ்த்தியும், பேசல்வேண்டும். ஒருவர் பேசும்
போது மற்றவர்கள் கேட்டுக்கொண்டு இருத்தல்
வேண்டும். எல்லாரும் ஓரை ரேத்திற் பேசல் ஆகா
து. சொல்லத் தகாத வார்த்தைகளைச் சபையிலே
சொல்லல் ஆகாது. அவசியம் இல்லாமற் சிரித்தலும்
ஆகாது.

சபைக்கு அக்கிராசனுதிபதி ஒருவர் வரிக்கப்
பட்டிருந்தால், அவருக்கு எல்லாரும் அழைந்து
ஒழுகல் வேண்டும். சபையிலே உயர்ந்த ஆசனத்திற்

காலை வைத்துக்கொண்டு இருத்தலும், படித்துக்கொள்ளுதலும், தனக்கு மாதச்சூரம் விட்சூ மரியாதை செய்விததுக்கொள்ளுதலும், சுருட்டுப் பிடித்தலும் ஆகவரம். சபைக்கு அழைக்கப்பட்டவர்கள், தவறு மல் நியமிக்கப்பட்ட நேரத்துக்கு வந்துவிடுதல் வேண்டும்.

சபை கூட்டினவர்கள், வந்தவர்களை மரியாதை செய்து அழைத்துக்கொண்டுபோய் அவரவர்களுக்கு உரிய இடங்களில் இருத்தக் கடவர்கள். போம் போது உபசாரங்களை செய்து அனுப்பக் கடவர்கள். கல்வியினாலும் வயசினாலும் பிரயுத்துவத்தைதலும் மேம்பட்டவர்களுக்குத் தவறுது மரியாதை செய்தல் வேண்டும்.

எல்லாம் அறிந்தவராயினும் சபைப் பழக்கம் இல்லாதவர் ஒன்றும் அறியாதவரே யாவர்.

உ. மனுநீதிகண்ட சோழர்.

அரசுசெய்தல்-ஆளுதல்.

குமாரங்கு-புதல்வன.

இறத்தல்-சாதல்.

கிழம்பந்தலைவ-நடந்தலைவ.

பிராயக்சித்தம்-பாவத்தைப் போக்கும் வழி.

இராசமாளிங்க-அரசுதுடைய வீடு.

தயக்குறுதல்-தன்புப்படுதல்.

மனுநீதிகண்ட சோழ மகாராசா திருவாளுமிலே இருந்து அரசுசெய்தார். அந்தக் காலத்திலே ஒரு நாள் அவருடைய குமாரன் தேவில் ஏறிப் போகும்

போது, ஒது பசுக்கன்று அததேர்க் காலில் அதப் பட்டி இருக்கத் து. அதை தய்யப் பசுவான்து, சுதநிக் கொண்டு பூர்ண், ஆராச மாளிகை வாயிலில் கட்டப் பட்ட மணியைத் தலை ரெப்பானால் அடிதக்கி இராசா அது கீகட்டி வெளியில் வந்து சூசாரித்தத்பாது, நிகழ்ந்தவைகளை அங்கு சின்றவர்கள் சொன்னாகள். உடனே இராசா கோபங்கொண்டு, இக்கொலைப்பாவஞ் செய்தவனையாது கெய்தல் வேண்டும் என்று மாந்திரிமாரை சினவ, அவாங்கள், இப்பிள்ளை டிக்குடி க்கு ஒருவனுமிருக்கின்றான் என்றும், இராசாவின் பிள்ளை என்றும் நினைந்து, “இப்பாலத்திற்குப் பிராயக்கித்தஞ் செய்தால் தீரும்” என்றார்கள். அரசர்கள்க்கூற இழுந்த பசுவின் துயரம் என மக்கைக் கொண்டு பிராயக்கித்தஞ் செய்கித்தால் தீருமோ என்று நினைந்து, இப்பசு தகைங்கூற இழுந்து துயரிறுவது போல, கானும் என மக்கை இழுந்து துயருறவேன் என்று சொல்லி, கூம் கேளில் ஏற்ற தம யங்கினத் தேர்க் காலில் வீழ்க்கத்திக் கொண்டார்.

ஏ. கல்வியளவு.

கற்றல்-படித்தல். அனேகம்-வல்.

வித்துவாண-படித்தலன். கர்வப-அகங்காரம்.

ஒருவன் வித்துவானுகிய தலை கிணேகிதனைப் பார்த்து “எப்புத்தடிய அறிவு எவ்வளவு? உமக்கு ஏல்லா விதத்தைக்குறும் வருமா?” என்றான அதற்கு அவ்விதத்துவங்கள் “ஈன் வித்தை ஏற்கத் தொட்டங்கிய முதல் வருஷத்தில் எனக்கு ஏல்லாக் கெதரியும், இரண்டாம் வருஷத்தில் கொன்றுக் கெதரியும், மூன்றாம்

வருஷத்தில் ஒன்றுக் கெரிபாது; வருஷங்க் செல்லத் தீவிரமாக எனக்கு அறியாமை அதிகிப்படுகின்றது— எவ்வளவுக்கு அதிகமாக நான் படிக்கின்றேனோ, அவ்வளவுக்கு நான் அறிவிலே குறைந்தவனுக எனக்குத் தோன்றுகின்றது” என்றான்.

அதிகங்கற்றவர்களே இன்னுங்கற்ற வேண்டியனவாய் அனேகம் உண்டு என்று அறிவார்கள். மற்றவர்கள் கல்வி இவ்வளவுதான் என்று எண்ணுவார்கள். ஆதலினால்லே அதிகங்கற்றவர்கள் ஒருபோதுங்கர்வங் கொள்ளுகிறார்களில்லை.

ச. உலோகம்.

பஞ்ச-ஐந்து. நாணகம்-காசு.

நச்கத்தங்கப-விஷத்தன்மை.

பொன் வெள்ளி செம்பு இருப்பு ஈயம் என்னும் ஐந்தும் பஞ்சலோகம் என்று சொல்லப்படும். எல்லா லோகங்களிலும் பொன் மிக ஸ்கியுயர்க்கது. நாணகங்களும் உயர்ந்த ஆபாணங்களும் பொன் வெள்ளிலே செய்யப்படுகின்றன. பொன் மிகக் கணங்கொண்டது. பொன்வெள்ளிலே களிம்பு ஜூலீ. பொன் இந்தியாவூஸ்திரேலியா புதலான இடங்களில் விளைகின்றது.

பொன்னுக்கு இரண்டாவது வெள்ளி. வெள்ளி நாணகத்துக்கும், ஆபரணத்துக்கும், சில பாத்திரங்களுக்கும், உபயோகப் படுகின்றது. வெள்ளி வெண்டுபொன் என்றும் பெயர்பெறும்.

செம்பு கப்பல் வேலைக்கும் பாத்திர வேலைக்கும் உபயோகப்படுகின்றது. செம்பிலுள்ள களிம்பு சுசுத்தன்மை உடையது.

மற்றை எல்லா லோகங்களிலும் மிக மலிவானது இரும்பு. ஆயகங்கள் யந்திரங்கள் முதலானவைகள் எல்லாம் ஆழமாகின்ற செம்பப்படுகின்றன. முற்காலத்தில் யாத்தினாலே செய்யப்பட்ட வேலைகள் பல, இப்பொது இருப்பதினாலே செய்யப்படுகின்றன.

கில பாத்திரங்களும் அச்செழுத்தும் சுயத்தாற் செய்யப்படும். களிம்பு உண்டாகாதபடி, செப்புப் பாத்திரங்களுக்கும் பித்தளைப் பாத்திரங்களுக்கும் சுயத்தை உருக்கிப் பூசுகிறார்கள். சுயத்தைச் சாணத்தினாலே வெள்ளையிடலாம்.

லோகங்கள் உண்டாகிற இடம் ஆகரம் எனப் படும்.

ஞ. முற்பிறப்பு.

நிச்சயம்-தனிவு.

கப்ப-இன்பம்.

உண்ணல்-திண்ணல்.

மரணம்-இறதல்.

காரியங்கள் எல்லாவற்றிற்கும் காரணங்கள் உண்டு. காரணம் இல்லாமற் காரியங்கள் உண்டாகிறது இல்லை. ஒருவனுக்குப் பசு மாறினால் அதற்குக் காரணம் அவன் முன்னே போசனம் பண்ணியது என்றும், ஒருவன் இறந்தால் அதற்குக் காரணம் அவன் முன்னே நஞ்சை உண்டது என்றும், நிச்சயித்து அறிகிறோமல்லவா. அதுபோல, நாம் இப்பிறப்பிலே அநுபவிக்கிற சுத்தங்கும் துக்தத்துக்கும்

காரணமாக முன்னே புண்ணிய பாவங்கள் நம்மாற் செய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்பது நிச்சயமாகின்றது.

அந்தப் புண்ணிய பாவங்களை இந்தப் பிறப் பிலே கானோ சிறுவயசில் செய்தி நுப்போம் என்றால், பிறக்கும் பொது உண்டாகுஞ் சுண்பத்துக்கும் அறி வில்லை கூறு வாய்கள் அடைகிற தன்பத்துக்கும் காரணம் என்ன? ஒரு முறை இல்லையே. ஆகவீதான், இந்தப் பிறநிலைப் பாம் அடைய முன்னே, நன்றாக தீவாக்களை நாம் செய்திருக்கின்றோம் என்பது நிச்சயமாகின்றது.

வினி, ஒருவன் மாண காலத்திலே பெரிய புண்ணியத்தைப்பெறும் பாவத்தைப்பெறும் செய்தலை அவன், அவைகளை எப்போது அதுபனிப்பாரா? மற பிறப்பில் அல்லவா. ஆகவே மறுபிறப்பும் உண்டன் பது நிச்சயமாகின்றது.

க. சிதம்பாம்.

தலம்-இடர். நாமை-பெயர்.

அனங்ம-பொன். குத்து-நடனம்.

நாயகர்-தலைவர். ஸ்ராண்ட்-செய்தல்-ழழுமுதுதல்.

சிவஸ்தலங்களுக்குள்ளே சிதம்பாம் மகாஷிசேட மூக்டயது இங்கீக் கணக்கைப் பண்று ஓரிடமுண்டு. இகிலே சிவபெருமான் எப்பொழுதும் பஞ்சக்கிழுத் தியமாகிய திருக்குத்தகைச் செய்தருளவர். பஞ்சகிழுத்தியம் என்பது ஜூர்து தெழில். அவை: பகடத்தல் சாத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்றாலும்.

கனகசுப்பில் எழுந்தருளியிருக்கும் சிவபெரு
மாலுக்கு, கடேசர் என்றும், சபாநீயகர் என்றும்,
திருநாமம், சூபாநீயகருக்குப் பக்கத்திலே சிவகாமி
யம்மையார் எழுந்தருளியிருக்கின்றார்.

முன்வினாக்கிரமிடுவதற்கிலே, பசஞ்சலி வியாக்கிர
பாதர் என்றும் இரண்டு முனிவர்கள் இங்கே செய்
யப்படும் திருக்கூத்துதைத் தரிசித்து அருள் பெற்றார்
கள்.

கனகசுபக்கு வடக்குப் பக்கத்தில் சிவகங்கை
என்று ஒரு தீர்த்தம் இருக்கின்றது. அதிலே இரண்ணி
யவன்யான் என்றும் இராசா ஸ்ரானஞ் செய்து,
தனக்கு உண்டாயிருந்த தோய்மாறி உடம்பு பொன்
மயமானான்.

எ. பருவம்.

புட்பம்-தூ. வர்க்கம்-வகை.

இந்துக்கள், ஒரு வருஷத்தைக் கார், குகிர்
முன்பனி, பின்பனி, இலவேனில், முதுவேனில் என்
ஆறு பருவமாகப் பிரித்திருக்கிறார்கள். ஆவணியும்,
புட்டாதியம் கார்: ஐப்பசியும் கார்த்திகையும்
குதிர்; மார்கழியும் தையும் முன்பனி; மாசியும் பங்
குனியும் பின்பனி; சித்திரையும் வைகாசியும் இல
வேனில்; ஆனியும் ஆடியும் முதுவேனில்.

இங்கிலிச்காரர், ஒருவருஷத்தை முனைக்காலம்,
கோடைக்காலம், பழக்காலம், மழைக்காலம், என்
கான்காகப் பிரிப்பார்.

யாழ்ப்பாணத்திலே, ஆவணி புரட்டாதி ஜப்பகி கார்த்திகை மார்க்கிழி என்னும் மாசங்களிலே மறை பெய்கின்றது: மார்க்கிழி கத மாசி புங்குணி மாசங்களிலே பனி பெய்கின்றது: சித்திரை முதல் ஜப்பகி வரையும் தென்ற காற்றுய, அப்பால வாகைட்டாக நூறு வீசுப; சீஶாகூடக வாழ்யும் கொண்டற் காற்றும் ஆடையிலே வீசு: “வனிற் காலத்தில் ஏல் வாகையான புட்டம் பூர் காரிக்குநூர், மாத்தீகை மார்க்கிழி பாசங்கள் கிடுங்கு வாக்கக்காணும் உண்டு. செல்கீக் கார காலத்தில் ஒன்றத்துப் பனிக் காலத்தில் அறுப்பார்கள்.

— — —

அ. தமிழ்நாடு.

செழிப்பு-வளம்.

ஆலயம்-கோயில்.

சமுத்தீரபாட்டல.

விளைதல்-ஈ ஸ்டாதல்.

வடக்கீக சிருவேங்கடமுதல் தெற்கே கண்ணி காகுமரி வாகையும் உள்ள நாடு தமிழ்நாடு என்று சொல்லப்படும். ஜிததமிழ் நாட்டிலே முற்காலத்தில் சேரன் சோழன் பாண்டியனை மூன்று அரசாங்கிருந்து அரசு செய்தாகன்.

காலேரியாமு பெருகுதலின்பேலே, சோழாடு மிக அஞ்ச செழிப்புகடையது. சோழ நாட்டில் அனேக சிவாலயங்கள் இருக்கின்றன. செல்லு விளைகிற நிலங்கள் இங்கீக் பல உள். மனுக்கிகண்ட சோழர் முதலானவர்கள் இங்கேயிருந்து அரசு செய்தவர்கள்.

பாள்ளடி நாட்டிலே தாமிரபர்ணி வைகை என இரண்டு நதிகள் பெருகுகின்றன. பாண்டிய ராசாங்க

கள் காலத்திலே தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச் சங்கம் என மூன்று சங்கங்கள் மதுரையில் இருந்தன. இந்தச் சங்கத்திலிருந்த புலவர்கள் தமிழில் அனேக நூல்கள் செய்திருக்கிறார்கள்.

மேலைச் சமுத்திரக் கரையில் உள்ள தேசம் சேர்தேசம் எனப்படும். அது இப்பொழுது மலையாலும் என்று சொல்லப்படுகின்றது. அங்கே இப்பொழுது ஓரசர் இருக்கிறார்.

கூ. யுகதருமம்.

வருணம்-சாதி.	அநியாயம்-நிதிதப்பினது.
ஆச்சிரமய்-நிலை.	உண்டு-உணவு.
ஆசாரம்-ஒழுக்கம்.	கொள்ளையிடுதல்-பறித்தல்.

கிருத யகம் கிரோதா யும் துவாபர யுகம் கவி யுகம் என யுகங்கள் நாலு. கரும் கேவதை கிருத யுகத்தில் நாலு கால் ஊன்றியும், கிரோதா யுகத்தில் மூன்று கால் ஊன்றியும், துவாபர யுகத்தில் இரண்டு கால் ஊன்றியும், கன் யுகத்தில் ஒருங்கால் ஊன்றியும் நடக்கும்.

இப்பொழுது நடக்கிறது கலியுகம். இது பாவ யுகம் என்று சொல்லப்படும். இதில் வருண ஆச்சிரம ஆசாரங்கள் இல்லை; இழிந்த குலத்திற் பிறந்த வளையிலும் ஏவன் அசிக பொருளைக் கொள்கிறார்களே, அவன் பெரியவன்; அநியாயமான வழியினாலே வரி அம். பொருளிலேயே மனிதருடைய மனம் செல்ல அப்; பெண்கள் தங்கள் இட்டப்படி நடக்கத் தொ

டங்கவார்கள்; அவர்கள் குறுத்த வடிவழூம் பெருத்த உண்டியும் உடையவர்களைய்டு பலி வீளைகளைப் பெறுவார்கள்; மனைவியர் பொருள்ளில்லாத நெயக்கரை இகழுந்து தள்ளிவிட்டு, பொருளுடையவரைச் சேருவார்கள்; இராசாவானவரை தன் காவற்றலூழிலைச் செய்யாது அகைரக கெள்ளையிடுவான். கலியுகத் தில் ஆங்பமே இல்லை.

க0. பரதராசன்.

நித்தியம்-எப்போதும்.	பரணம்-இலை.
கருமம்-தொழில்	சுற்றுப்-இனம்.
பெட்ட-பெண்.	பந்தம்-கட்டு
தொனி-சத்தம்.	ஷுருவக்ஞமம்-முற்றிறப்பு.
வேதனை-வருத்தம்.	பற்று-ஆஸச.

பரதராசன் ஒருங்கள் ஓராற்றிலே ஸ்ராவனஞ் செய்து நித்திய கருமம் முடிக்கும்போது, கருப்பாம் கூடய பெட்ட மான் ஒன்று அங்கே வந்து தண்ணீர் குடித்தது. பங்கத்தீங் நின்று காங்கிரத சிங்கத்திலு கூடய தொனியைக் கேட்டு, அந்த மானுண ஆலைமும் பித் துளை, கந்தப்பக்கில் இருந்த கண்று வெளியே வந்த மாற்றிலே வீழ்ந்தது. சன்ற வேதனையால் தாய்மான் உடனே இறந்துபோயிற்று.

நீர்ப்பெருக்கில் ஏடுபட்டு வந்த மான் கண்ணறப் பரதராசன் கண்டு எடுத்து, தன் பரண சாலைக்குக் கொண்டுபோய், வளர்த்தான். சுற்றப் பற்றை விட்டுத் தலை செய்ய வந்த அரச்சூக்கு இது ஒரு பெரிய சம்சார பந்தமாயிற்று. மானுகன்று, வீளை

போல் வளர்ந்து, அரசன் இறக்கும்போது, பக்கத் தில் நின்ற கண்ணீர்விட்டு அழுதது. அரசனுடைய மனசம் அப்பொழுது அகிலே பதிந்தது. அதனால், அவ்வரசன் பின்பு சம்புத்தீவிலே ஒருவ சன்ம அறி வோடு ஒரு மானுகப் பிறக்தான்.

இறக்கும்போது ஒருவனுடைய உயிர் எதனைப் பாவித்ததோ, அதுவாயே பின் பிறக்கும்.

கக. அறியவேண்டியவை.

வீதி-தெரு. பகார்த்தம்-பொருள்.
வினா-மறுமொழி. அன்னிய-வெறு.

உன் பெயர் யாது? உன் தகப்பனாருடைய பெயர் யாது? உன் தகப்பனாருடைய உத்தியோகம் யாது? நீ இருக்கிறது எந்த ஊ? எந்த வீதி? உன் நுடைய ஊரிலுள்ள அதிகாரிகள் யாவர்.

இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்ல ஒவ்வொரு பிள்ளையும் ஆயத்தமாய் இருத்தல் வேண்டும். சில பிள்ளைகள் தூரமான இடங்களுக்குப் போகும்போது, சில சமயத்தில், அழைத்துக்கொண்டு போனவர்களைத் தப்பவிட்டு வருந்துகிறார்கள். மேலே உள்ள கேள்விகளுக்கு விடை சொல்ல அறிந்திருந்தால், இலகுவில் வீடு யந்து சேரலாம்.

நீ இருக்கிற ஊரில் உண்டாக்கப் படுகின்ற பதார்த்தங்கள் யாவை? நீ இருக்கிற ஊருக்குப் பிற ஊர்களில் இருந்து வரவேண்டிய பதார்த்தங்கள் யாவை? நீ அன்னிய ஊருக்குப் போனால் அங்கே

இந்தக் கேள்விகளை உண்ணிடாத் கேம்பார்கள். ஆதாரால் இவைகளுக்கும் மறுமொழி சொல்ல நீ ஆபத்தமாய் இருத்தல் வேண்டும்.

கு. கற்பு.

திருடல்-களவுடித்தல். தகித்தல்-எரித்தல்.
அக்கினி-தெருப்பு. ஊனம்-குற்றம்.

இராவணன் சிதையைத் திருடிக்கொண்டுபோய்ச் சிலகாலம் தன்னுடைய பட்டணத்திலே சிறையில் வைத்தான். இராமர் அதனை அறிந்து இராவணனைக் கொன்று, அவளைச் சிறையினின்றும் மீட்டபோது, அவள் வந்து இராமரை வணங்கி விழஞ்ருள். இராமர், “நீ இராக்கதருடைய வசத்தில் இருந்தகையால் உண் கற்புப் பழுதாயிற்று. உண்ணை நான் நம்ப மாட்டேன்” என்று சொல்லி அவளை விலக்கினார். உடனே சிதை மனம் வருந்தி, அக்கினி வளர்த்து, “என் கற்புப் பழுதுபட்டு இருக்குமாயின், அக்கினியே! என்னைத் தகிப்பாயாக” என்று சொல்லிக் கொண்டு, அகிலே விழுந்தாள். அக்கினிதேவன் அவளுக்கு யாதும் ஊனம் வராமற் காத்தனன். இராமர் அது கண்டு மகிழ்ச்சி அடைந்து, பின் அவளை மனைவியாகச் சேர்த்துக் கொண்டனார். கற்புடைய பெண்களுக்கு அரியது ஒன்றும் இல்லை. அவர்களுக்குத் தெய்வம் கூடநின்ற உதவி செய்யும்.

கந. மார்க்கம்.

நிர்-இன்மை·

ஈசுரண்-கடவுள்.

நால்-சாத்திரம்.

ஏகம்-ஒன்று.

மார்க்கம் என்பது வழி, உலகத்தவர்கள் கடவுளை அடையலாம் என்று நடக்கிற வழி மார்க்கம் என்று சொல்லப்படும்.

இப்போது இந்த உலகத்திலே விசேஷமாக நாலு மார்க்கங்கள் இருக்கின்றன. அவையாவன வைதிக மார்க்கம், பெளத்த மார்க்கம், இசிலா மார்க்கம், கிறிஸ்து மார்க்கம் என்பன.

வைதிக மார்க்கத்தவர்களுடைய நால் வேதாக மம்; பெளத்த மார்க்கத்தவர்களுடையது பிடகம்; இசிலா மார்க்கத்தவர் களுடையது கோரான்; கிறிஸ்து மார்க்கத்தவர்களுடையது வின்ஸிய நால்.

இந்த நாலு மார்க்கங்கள் அல்லாமல், ரீச்சர வாதம், ஏகேச்சர வாதம் முதலாக அநேக மதங்களும் உண்டு.

இந்தக் காலத்திலே பெளத்த மார்க்கத்தை அதுடிக்கிறவர்களே பெருந் தொகையினர்.

இந்தியர்களுடைய வேத நால்களைப் பார்த்த ஐரோப்பியர்கள் எல்லாரும், அவ்வேதங்கள் உலகத்திலுள்ள மற்றை நால்களுக்கு எல்லாம் முந்தினவை என்று எழுதியிருக்கிறார்கள்.

கச. இன்சொல்.

வங்சொல்-கடுஞ்சொல். பீதி-மகிழ்ச்சி.

ஒருவனிடத்திலே மற்றவருக்குப் பீதியை ஒண்டாக்குவது அவனுடைய இன்சொல்லாம், குழி

வினிடத்தே விருப்பும், சமூகதயினிடத்தே வெறுப்பும், நமக்கு எதினால் உண்டாகின்றன? அவைளியுடைய சத்தத்தினால் அல்லவா? ஶ்ரீதோல, இன் சொல்லைச் சொல்லுகிறவனிடத்திலே விருப்பும், வண் சொல்லைச் சொல்லுகிறவனிடத்திலே வெறுப்பும், அவர்களுடைய சொற்களால் உண்டாகின்றன.

வண்சொற்களை கீக்கி இன்சொற்களைபே சொல்லுகிறது அருமையான காரியம் அன்று; எவரும் செய்யலாம். செல்வம் உடையவன் கிடேகஞ் செய்ய வேண்டினால், பொருள் கொடுத்துச் செய்யவேண்டும். இன்சொற்களைச் சொல்லுகிறவனுக்கு அவனுடைய முகத்தைக் கண்டவுடனே எயருங் தாமே வந்து கிடேகித்தாவர்,

வலிய கல் நெஞ்சு உடையவரும் இன்சொல்லைக் கேட்டவுடனே இளக்கிடுவர். வலிய இருப்புப் பாரைக்கும் இளகாத கற்பாறையானது மரத்தினுடைய பசிய வேருக்கு இளகி இடங் கொடுக்கவில்லையா.

இன்சொற் சொல்லுகிறவர், தாம் வேண்டிய காரியங்களை எளிதில் முடிப்பார். அவருக்கு ஒருபோதும் தூண்பம் இல்லை.

கநு. எழுத்துப் புணர்ச்சி.

அ என்பது முதல்லூள என்பது முடிவாயுள்ள பண்ணிரண்டு எழுத்தும் உயிரெழுத்து என்று சொல்லப்படும். க்ளென்பது முதல்ள் என்பது முடிவாயுள்ள பதினெட்டு எழுத்தும் மெய்ப்பெழுத்து என்று சொல்லப்படும்.

ஒரு சொல்லின் முடிவிலே ஏதேனும் மெய்யெ
முத்து நிற்க, அடுத்த சொல்லு உயிரோமுத்தை முத
லாக உடையதோம் எந்தால், இந்த உயிரோமுத்தை
அந்த மெய்யெழுத்தின்மேல் ஏறும். செல்வன் அடி
யினை என்பது செல்வனடியினை என வரும். உயிர்
எழுத்து என்பது உயிரோமுத்து என வரும்.

சொல்லின் முடிவிலே நிற்கிற ம் என்னும்
எழுத்து, சில இடத்திலே ஏன்றும், ஏன் என்றும்,
ஏன்றும் வரும். புறங் கை என்பது புறங்கை என்
ரும், அழம் செய என்பது அழஞ் செய என்றும்
பழுமதந்தான் என்பது பழுந்தந்தானென்றும் வரும்.

சொல்லின் முடிவிலே நிற்கிற என்பது சில
இடத்திலே ஏற்று வரும். நிலையில் பிரியேல் என்
பது நிலையிற் பிரியேல் என வரும். என்பது ட்
என்று வரும். கோள் செவி என்பது கோட்செவி
என வரும்.

கக்க, களவு.

இருஷகள்-முனிவர்கள்.

ஆச்சிரமம்-முனிவர்கள் இருக்குமிடம்.

சகோதரன்-ஒருவயிற்றிற் பிறந்தவன்.

மகர்வி-பெரிய முனிவர்.

சம்மதி-உடன்பாடு,

அநுமதி-உத்தரவு.

கனி-பழும்.

மன்னிக்கிறது-பொறுக்கிறது.

மூற்காலத்திலே சங்கர் இலிக்கிறார் என, இரண்டு
சகோதர இருஷகள் இருக்கார்கள், ஒருஷாள் விலிக்

தெரன்பவர், சங்கருடைய ஆச்சிரமத்துக்கு வந்து “சுகோதரன் இல்லாத நேரத்தில், அங்குள்ள கணிகைளைப் பறித்துத் தின்றார். அந்தச் சமயத்தில் அங்கேவந்த சங்சர், அதைக் கண்டு கோடித்து,” நீ திருடி அய் ஆதலால் அரசனிடத்திற் போய் “என்றுடையது அல்லாததை என்றுடையது ஆக்கினேன். அந்தக் களவுக் குற்றத்துக்காக என்னைத் தண்டியும்” என்று சொல்லு” என்றார்.

உடனே இலிகிதர் அரசனிடத்திற் போக, அரசன் எதிர்கொண்டு வந்து “மகர்வியே! இங்கு வந்த காரணம் என்னை” என்றார். இலிகிதர் “அரசனே” வந்த காரணத்தை நீ முடிப்பாயானால் அதனைச் சொல்லுவேன்” என்று சொல்லி, அரசனுடைய சம்மதியைக் கேட்டுக்கொண்டு, “என் சுகோதரருடைய அநுமதியின்றி அவருடைய கணிகளைப் பறித்துத் தின்றேன், அந்தக் களவுக்காக என்னைத் தாமத மின்றித் தண்டிப்பாயாக” என்றார். அரசன் “தண்டிக்கிறதற்கு எனக்கு அதிகாரம் இருக்கிறதுபோல், மன்னிக்கிறதற்கும் அதிகாரம் உண்டு. உம்முடைய குற்றம் மன்னிக்கப்பட்டது” என்றார்.

கன. மாணுக்கர்.

மாணுக்கர்-படிக்கிறவர்.

உள்ளம்-மனம்.

மாணுக்கர்கள் மூன்று வகைப்படிவர். முதல் மாணுக்கர் பசுவைப் போல்வார். இடை மாணுக்கர் சினிவைப் போல்வார். கடை மாணுக்கர் ஒட்டுடைக்கடத்தைப் போல்வார்.

இரண்டாம் புத்தகம்.

பகவானது, அதிக புல்லைக் கண்டால் யமி சிறைய மேய்க்கு பின் ஓரிடத்திற் போயிருக்கு அளைச் சிறிது சிறிதாக வருகிறது மென்று சின்னு அதுபோல முதல் மாணுக்கர் அதிக கல்வியுடை வரைக் கண்டால், அதனைத் தம்முடைய உள்ள சிறையக் கேட்டு, பின் ஓரிடத்திற் போயிருங் சிறிது சிறிதாக நினைவிற் சொன்னுவருவார்.

கிளியானது, தனக்குக் கற்பித்ததைச் சொல்ல வதன்றி, வேறொன்றையுஞ் சொல்லாது. அதுபோல ஆடைமாணுக்கர், தமக்கு உபாத்தியரயர் கற்பித்ததையற்றி, வேறொன்றையுஞ் சொல்ல மாட்டார்.

ஆட்டைக் குடத்தில் நீரை விடவிட ஒழுகிப் போம். அதுபோல, கடைமாணுக்கர் நூலைக் குறிக்கக் கற்பிக்க மறந்துவிடுவர்.

இன்னும், முதல் மாணுக்கருக்கு அண்ணத்தையும், இடை மாணுக்கருக்கு மண்ணையும், கடைமாணுக்கருக்கு ஆட்டையும் ஏருமையையும் பன்னாடுகையும், உவகுமையாகச் சொல்லுவார்கள்.

கா. பொருள்.

சம்பாதித்தல்-தேடல்.

திண்டல்-தொடுதல்.

சேவித்தல்-தொண்டு செப்தல்,

யாசித்தல்-இரத்தல்.

சேமித்தல்-காப்பாற்றுதல்,

இந்த உலக இன்பத்தை நாம் விரும்பினால் பொருளைச் சம்பாதிக்க வேண்டும். பொருளாடைய

வருக்கு இவ்வளக்கில் எல்லாரும் உறக்காராவர்;
அவருடைய வாரத்தை எங்குஞ் செல்லும்.

தான் வநக்கீத் தேழிய பொருளே உத்தம
மானது. பிதா வழியாற்கிடைத்தது மத்திமாகும்;
சகோதான் தேழித் தந்த பொருள் அதமாகும்.
மனைச் சொண்டுவந்த சீதனப் பொருள் தீண்டவுங்
தக்கது அன்று.

தன் ரூலத்தைக்கு உரிய கொழில் செய்து பொ
ருள் தேடுதலே உத்தமமான வழி. பயிர் செய்தனும்
வியாபாரஞ் செய்தனும் மத்திமானங்கள், ஒருவரைச்
சேவித்துப் பிழைத்தல் அதமானது. யாசித்தும்
களவேடுத்தும் ஒருபொதும் பொருள் தீட்டலாகாது.

செல்வம் நிலையில்லாதது. ஆதலால் அதனை
உடையவர்; தாம் உண்டும் உடுத்தும் தருமங்கள்
செய்தும், அதனை அநுபவிக்கவேண்டும். அநேகர்,
திருவியத்தைப் பாடுபட்டுத் தேழியும் அதனை அநுப
வியாமல், சேமித்து வாவத்து கிட்டு, இறந்துபோகிறார்
கள். அப்படி அநுபவியாத பொருளினால் என்ன
பயன்!

கஈ. விக்கிரக ஆராதனை.

ஆராதனை-வழிபாடு.

பிரார்த்தித்தல்-வேண்டிக்கொள்ளுதல்.

ஆவாகனம்-கொண்டுவருதல்:

சாங்கித்தியம்-சமீபத்தில் ஆதல்.

அருடி-உருவம் இல்லாதவர்.

விக்கிரக ஆராதனை முற்காலத்தில் இருந்த எல்லாக் காகியாலும் செய்யப்பட்டு வந்தது. இந்தியர்கள் எகிப்பியர் கிரேக்கர் யூதர் முதலானவர்கள் எல்லாரும் விக்கிரக ஆராதனை செய்திறவர்கள்.

சிலர், இந்தியர்கள் கல்லீயுஞ்சிசம்பையும் வணங்குகிறார்கள் என்று பரிசாசஞ் செய்கிறார்கள். அவர்கள் உண்ணமொய்க் கல்லீயுஞ்சிசம்பையும் வணங்க வில்லை. எங்கும் நிறைந்திருக்கிற கடவுளை, கல்லினுலும் செம்பு முதலியலைகளினுலும் செய்யப்பட்ட திருவுருவங்களிலே, அவர்களும் முதலானவர்கள் செய்து, சாகநித்தியராய் இருக்கும்படி பிரார்த்தித்து அவற்றில் வணங்குகிறார்கள். அருடியாய் எங்கும் நிறைந்திருக்கிற கடவுளை, காம் வணக்கி, உய்யும் பொருட்டு, இவ்வழிவுத்திலே இருந்து நாம் செய்யும் வழிபாட்டை ஏற்ற அருள் செய்யும் என்று பிரார்த்தித்தால், அவர் அது செய்யாட்டாரா.

பசுவுக்குப் பலானது சரீரம் முழுதும் கலந்து இருந்தாலும், முளை வழியாகச் சுரத்துப்போல, கடவுளும் எங்கும் கலந்திருந்தாலும், ஆவாகனம் முதலியலை செய்யப்பட்ட விக்கிரக வழியாக நமக்கு அருள் செய்கிறார்.

உ. ஆசாரம்.

பலகணி-சாளரப். ஆசௌசம்-சத்த வாரம்-ஏழுநாள்கொண்ட காலம். மின்னம்.

வீட்கட காடோறும் பெருக்கி; கழுவ வேண்டிய இடங்களைக் கழுவிச் சுத்தி செய்தல் வேண்டும்.

வெளியே உள்ள சுத்தமான காற்று உள்ளே வரவும், உள்ளே உள்ள அசுத்தமான காற்று வெளியே போக வந்தக்காக, பலகணிகளையும் கதவுகளையும் திடைகளையும் திறந்துவிடுதல் வேண்டும்.

வாரத்துக்கு ஒருதரமேனும் கிணற்றில் உள்ள நீரை இறைத்து, அதனைச் சுத்திசெய்தல் வேண்டும். வீட்டுக்குச் சமீபத்திலே குப்பைகளைப் போடலா காது; மலமுத்திர செசில்களைக் கழிக்கலாகாது. பசுவின் சாணம் சுத்தமும் குளிர்மையும் உடையையால், அதனால் வீட்டை பொழுதுவது கல்லது. வீட்டுக்குச் சமீபத்திலே புட்பச் செழிகளை வைத்தால் அவை நல்ல மணத்தைக் கொடுக்கும்.

நாடோறும்சீரகதில் உள்ள அழுக்கைத் தேய் த்து ஸ்நானங்கு செய்தல் வேண்டும். சரவங்கிரங்களையும் அழுக்கு வஸ்திரங்களையும் ஒருபோதும் உடிக்கலாகாது. தீண்டத் தகாதவரையும் ஆசௌ சமஉடையவரையும் தீண்டலாகாது.

அழுகின பார்த்தங்கள் புசிக்கத் தக்கனவல்ல.

உக. ஆலய சேவை.

சிந்தித்தல்-நினைத்தல். அலங்கரித்தல்-சிறப்பித்தல்-

ஆலயமாவது எங்கும் நிறைந்த கடவுள் நாம் செய்யும் வழிபாட்டை ஏற்கும் பொருட்டு வெளிப் பட்டவராய் எழுந்தருளி யிருக்கும் இடமாம். நாம் கடவுளை வழிபாடு செய்யும்போது, நம்முடைய மனம் அவரிடத்திலேயன்றி, வேறொன்றிலும் செல்

லக்கடாது. ஆதலால் மனசைச் சிற்றின்ப வழி களிலே இழுக்கக் கூடியவைகள் ஒன்றும் ஆலயத்தில் ஆகாது.'

ஆலயத்துக்குப் போகும்போதும், அங்கே வழி பாடு செய்யும் போதும், திரும்பி வீட்டுக்கு வரும் போதும், கோபம் காமம் முதலிய பாவங்களை விலக்கி, கடவுளுடைய அருட் குணங்களையே சிந்தித்தல் வேண்டும். ஆலயத்துக்குப் போம்போது, தங்களை ஆபரணங்களினாலும் வஸ்திரங்களினாலும் அலங்கரித்துக் கொள்ளல் ஆகாது. நம்முடைய அற்பமாகிய ஆபரணத்தையும் வஸ்திரத்தையும் கண்டு மனிதர் மயங்குவாரன்றி, கடவுளும் மயங்குவார? இல்லை இல்லை. பின் கடவுள் எதைக்கு கண்டு மயங்குவார்களை நம்முடைய அங்கைபக் கண்டு மயங்குவார். ஆதலால், அவரிடத்தே அங்கை வருவிக்கத் தக்க ஆபரணங்களாலும் வஸ்திரங்களாலுமே, அவரை நாம் வணங்கப் போம்போது, நம்மை அலங்கரிக்க வேண்டும்.

நம்மேல் அங்குடையராய், எப்பொழுதும் நம்மைக் காவல் செய்துகொண்டிருக்கிற கடவுளை, நாம் ஒருநாளில் ஒருதரமாயினும் ஆலயத்திலே பேர்ய் வழிபட வேண்டாமா.

உட. கங்கை.

கலத்தல்-சேருதல்.

யாத்திரை-போதல்.

தீர்த்தம்-சலம்.

கிருமிகள்-புழுக்கள்.

கங்கை, யமுனை, சரசவதி, கருமதை, சிந்து, காவேரி, கோதவரி, சோஞ்சலி, துங்கபத்திரை-

என ஒன்பது விசேஷமான தீர்த்தங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அவைகளுள்ளே கங்கையாறு, இமயமலையிலே தோண்றிக் கற்கத்தாவுக்குச் சமீபத்திலே கடலோடு கலக்கின்றது. இதனுடைய நீளம் ஆயிரத்து ஐஞ்சாறு மைல் காசியிலே கங்கை விசேஷமுடையது. கங்கை மிகவும் ஆழமுடையது. கங்கையில் நீர் ஒருகாலத்தும் வற்றுகிறதில்லை. பிரயாகை என்னும் இடத்திலே கங்கை யாற்றோடு முனையாறு சேருகின்றது.

கங்கை மகா விசேஷமுடையது என்று அநேகர் காசிக்குத் தீர்த்த யாத்திரை செய்கிறார்கள். அநேகர், அதன் தீர்த்தத்தைக் காவடி கட்டிக் கொண்டு போய், கோயில்களில் அபிஷேகங்கள் செய்விக்கிறார்கள். எத்தனை நாளைக்கு வைத்தாலும், மற்றைய தீர்த்தங்களிற் போல, கங்கா சலத்தில் கிருமிங்கள் உண்டாகிறது இல்லை.

இந்தத் தேசத்திலிருந்து போய்க் கங்கா ஸ்ரானஞ்சு செய்பவர் முன்னே மிக அரியர். புகைவண்டிப்பாதை திறக்கப்பட்டபின் அநேகர் போய் ஸ்ரானஞ்சு செய்து வருகிறார்கள்.

உ. இராமர்.

நகரம்-பட்டணம்.	துயர்-துண்பம்.
நோக்கி-பார்த்து.	இரகவித்தல்-காத்தல்.
அரக்கன்-இராக்கதன்.	அபயப-பயமின்மை.

அபோத்தி கொந்தில் இருந்த தசாசருடைய புதல்வராகிய இராமர், தமிழுடைய சிறிய தாயாகிப-

கைகேசியுடைய சூழ்வினையினுலே, தாம் ஏறவேண் டிய சிங்காசனத்தில் தம்முடைய தம்பியாகிய பரதனை ஏறவைத்துக்கீட்டு, தாம் காட்டுக்குப் போனார். அங்கே முனிவர்கள் எல்லாருங் கூடி இராமரை நோக்கி “இராசாவே! நாங்கள் இராவணனுகிய கொடிய அரக்கனுலே படுந் துயர சிறிதன்று. அவனுலே நம்முடைய வீவத ஒழுக்கங்களையெல்லாம்நீக்கியிருக்கின்றோம். நாங்கள் உனக்கு அஸ்டக்கலம்” என்றார்கள். இராமர் அவர்களைப் பார்த்து: “முனிவர்களே! பயப்படாதிருங்கள். இராவணனைக் கொன்று உங்களை இரக்கிப்பேன்” என்று அபயங்கொடுத்து, சில காலம் அங்கே இருந்தார்.

இருக்கும்போது இரவனன், தன் காமனுகிய மார்ச்சனைப் பொன்மானும் இராமர் இருக்கிற இடத்திற் போய் உலாவும்படி செய்தான். சிறை அந்த மானிலுடைய அழுகைக் கண்டு மயங்கி, அதனைப் பிடித்துத் தருப்படி இராமரை வேண்ட. அவரும் அதன் பிறகே போனார். அந்தச் சமயத்தில் இராவனன் சிறையைக் கொண்டு போய்விட்டான். மின்பு இராமர் இராவணனுடைய ஊருக்குப் போய், அவனைக் கொன்று சிறையை மீட்டு, முனிவர்களுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றினார்.

உச. தேவர்கள்.

வவல்-கட்டளை. குரு-ஆசாரியர்.

தரு-விருக்கம், மரம். பதுமம்-தாமரை,

பிரமா விட்டுனு உருத்திரன் என்று மூன்று மூர்த்திகள் இருக்கிறார்கள். உலகத்தைப் பகட்டகிற

தொழிலைச் செய்கிறவர் பிரமா; காக்கிற தொழிலைச் செய்கிறவர் விட்டுனு; அழிக்கிற தொழிலைச் செய்கிறவர் உருத்திரன். இந்த மூன்று மூர்த்திகளும் இந்த மூன்று தொழிலையும் தங்களுக்கெல்லாம் மேலாகிய கடவுளினுடைய ஏவலினுலே செய்கிறார்கள்.

இவர்களுக்குக் கீழே முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருக்கிறார்கள். தேவர்களுக்கெல்லாம் குருவாயுள்ளவர் வியாழன். இந்திரன் தேவர்களுக்கெல்லாம் இராசா என்று சொல்லப்படுவான். இந்திரனுடைய மனைவிக்குப் பெயர் இந்திராணி; மகானுக்குப் பெயர் சயந்தன். இந்திரனுடைய உலகம் பொன்னுலகம் எனப்படும். நினைத்தலைகளைக் கொடுக்கிற கற்பகதரு, காமதேஷு, சங்கநிதி, பதுமநிதி முதலானவைகள் பொன்னுலகத்திலே உள்ளன. புண்ணியங்களைச் செய்தவர்களே தேவர்களாய்ப் பிறப்பார்கள்.

இந்தத் தேவர்கள் எல்லாரும் ஒருகாலத்திலே அழிந்தபோவார்கள். பரம பதியாகிய கடவுள் ஒருவரே அழிவு இல்லாதவர்.

உடு. நரியினுடைய புத்தி.

முழு-குகை.	மிருகம்-விலங்கு,
மூப்பு-முதுமை.	சேஷமம்-காவல்.
இரை-உணவு.	சுவடு-அடையாளம்.

காட்டில் உள்ள மிருகங்கள் எல்லாவற்றிற்கும் இராசாவாகிய சிங்கம், ஒரு மலை முழுமூயினுள்ளே வாசன் செப்புகொண்டிருந்தது. அது மூப்பு வந்த

போது, வெளியே போய் இரைகளைத் தேட இயலாத்தாய், பசீயினால் வருந்திற்று. இப்படி வருந்துக் காலத்தில் அது தனக்குள்ளே ஒரு யுத்தி செய்து கொண்டு, முழுமயின் வாயிலிலே வெளியே வந்து நோயாளிபோலப் படுத்துக்கொண்டது. மற்றைய மிருகங்களைல்லாம் இராசாவுக்கு நோயென்று கேள் விப்பட்டு அதனைக் காண ஒவ்வொன்றுக் காலத்தில் சிங்கமானது அவைகளை யெல்லாம் இனியவர்த்தை சொல்லி அழைத்துக்கொண்டு முழுமுக்கு உள்ளே போய், கொன்று தின்று பசி தீர்ந்து வந்தது.

இப்படி மிருக்குங்காலத்தில் ஒருநாள் நியும் சிங்கத்தைக் காண அங்கே வந்து, அதை வணங்கி “மகா ராசாவே! தங்களுடைய கேஷம் எப்படி?” என்று கேட்டது. சிங்கம் “தோழர்! எனக்குச் சீர பெலம் கெட்டுப் போயிற்ற; பற்களைல்லாம் கழன்று விட்டன; போசனத்தில் விருப்பம் இல்லை. அது கிடக்க, உன்னிடத்திற் கதை கேட்க மிகவும் ஆசைப் படுகின்றேன்; உள்ளே வருவாயாக” என்று அழைத்தது. நரி: ஐயா! உள்ளே வந்த அங்கே மிருகங்களுடைய அடிச் சுவடுகளை இங்கே காண்கின் ரேனே; வெளியே வந்த சுவடு ஒன்றையுங்காரனே னே. இது என்ன” என்று சொல்லி ஒடிப்போய் விட்டது.

உ. சு. அளவை.

என்னைல்லாவை என்றும், “எடுத்தல்லாவை என்றும், முகத்தல்லாவை என்றும், | நிட்டல்லாவை என்றும் அளவை நான்கு வகைப்படும்.” எடுத்தலாவது

தூக்குதல். முகத்தலாவது மொள்ளுதல். நீட்டலா
வது சார்ததுதல்.

ஒன்று, இரண்டு, மூன்று, அரை, கால் என்
பன எண்ணலாவைப் பெயர்கள்.

கழுஞ்சையலம் என்பன எடுத்தலாவைப் பெயர்
கள்.

நாழி, உரி, உழக்கு, ஆழாக்கு என்பன முத்
தலாவைப் பெயாகள்.

ஆங்குவம், முழம், சூரோசம், யோசீஸ் என்
பன நீட்டலாவைப் பெயர்கள்.

கலை, விகலை, நாழிகை என்பன காலவளவைப்
பெயர்கள்.

அவுண்சு, பவுண்டு, டன் என்பன இங்கிலிச்
எடுத்தலாவைப் பெயர்கள்.

அடி, யார், கூலை என்பன இங்கிலிச் நீட்ட
லாவைப் பெயர்கள்.

செக்கங்டு, மினிற்று, மணி என்பன இங்கிலிச்
சுக் காலவளவைப் பெயாகள்.

உ. தொழில் செய்யுமுறை.

சுபாவம்-தண்ணியல்பு. சீக்கிரம்-விரைவு.

ஏதொரு தொழிலையும் படபடப்பு இல்லாம
லும் அவதானத்தோடு செய்யக் கடவாம்.

சிபே இலசுவாகச் செய்யக் கூடிய வேலையைப்
மிழாக்கொண்டு செய்வியாதே.

ஒய்வொரு பொருளையும் அது அது இருக்கும்
ஷட்டுக்கிடையே வை.

மறதி மனிதருக்குச் சபாவும், ஆதலால், முக்கியமான வீஷயங்களை எழுதிக்கொள்ளுதல் வேண்டும்.

நீ பிறகுக்கு எழுதுங் சடிதங்களுக்குப் பிரதி நுபய வைத்துக்கொள்.

அன்றன்றங்களை செய்யவேண்டிய வேலையை அன்றன்றங்களே செய்தல் வேண்டும். நாளைக்கு என்று வையாதே.

வீட்டில் ஒருவரே முதல்வராயிருக்க, மற்றவர்கள் அவர் சொற் சேட்டு நடத்தல் வேண்டும். எல்லாரும் முதன்மை செலுத்துகிற ஃரியங்கள் சீக்கிரம் பழுது பட்டுப்போம்.

உ. அச்சுயந்திரம்.

பிழை-தவறு.

அச்சுயந்திரம் இந்தத் தேசத்துக்கு வருவதற்கு முன்னே நால்கள் எல்லாம் ஒலைப் புத்தகங்களில் எழுதப்பட்டு வந்தன. புத்தகம் எழுதுகிறவர்கள் ஒன்றுபோல மற்றதை எழுதுகிறது மிகவும் அருமை. ஆதலினாலே, எழுதுகிற புத்தகங்களிற் பல பிழைகள் உண்டாகின்றன. அச்சிலே பதிக்கிற தினாலே, ஒரு நால் எல்லாப் பிரதிகளிலும் ஒரே மாதிரியாயிருக்கும்.

ஒரு நாலின் ஒரு பிரதியைக் கையினால் எழுதுகிற காலத்துக்குள்ளே, அதுபோலப் பல ஆயிரம் பிரதிகளை, அச்சிற் பதிப்பிக்கலாம். அதனாலே புத்தகத்துக்கு விளையும் மிக சுறைகின்றது. முன்னே

இரு கந்தபூராணம் எழுதுவதற்கு நாற்புது ஐம்பது ரூபா கொடுக்கவேண்டும். அச்சுப் புத்தகம் இப்போது ஐந்து ரூபாவுக்கு வாங்கலாம்.

அச்செழுத்துக்கள் ஒரே உயரமுடையனவா யும், மேற்புறத்தில் அந்த அந்த எழுத்து இடமாகச் செய்யப்பட்டும் இருக்கும். அ என்றது அச்சில்லை என்றிருக்கும். இந்த எழுத்துக்களை இடப்புறமாக அடுக்கி இறுக்கிக்கொண்டு. ஒரே மட்டமான இருப்புத் தகட்டில் வைத்து, மசி பூசி, அதன்மேல் காகிதத்தை வைத்து, வேறொரு மட்டமான தகட்டால் அழுத்தினால், நாம் இப்போது வாசிக்கும். இப் புத்தகத்தின் பக்கம்போல வரும்.

அச்சிடுகிற வழியைச் சினதேசத்தில் உள்ளவர்களே முதற் கண்டவர்கள் என்கிறார்கள். ஜீரோப்பியர் நானுற்று அறுபது வருஷங்களுக்கு முன்னே தான் இதனை அறிந்தார்கள்.

உ.ஈ. மரணம்.

நிச்சயப்-துணிபு
தீங்கு-பொல்லாங்கு.

இச்சித்தல்-விரும்புதல்..
தொழில்-செயல்.

நாம் இறக்கப்போகிறது நிச்சயம், பிறங்தவர்களுள்ளே இறவாமல் கப்பினவர்கள் ஒருவருமில்லை. நாம் எப்போது இறப்போமென்பது நமக்குத் தெரியாது. ஆதலினால் நாம் எப்பொழுதும் மரணத்துக்கு ஆயத்தமாயிருத்தல் வேண்டும்.

நானைக்கு என்று ஒரு வேலையையும் வைத்தல் ஆகாது. ஒருவருக்கும் தீங்கு நினைக்கலாகாது..

பொய் சொல்லக் கூடாது. பிறருடைய பொருளைக் களாவடலாகாது. அதனை இச்சிக்கிறதும் ஆகாது. பிறருடைய கல்வி செல்வங்களைக் கண்டு பொருமைப் படலாகாது. பிறருக்கு வருத்தம் தரத் தகவு ஒன்றையுஞ் செய்யலாகாது. தனக்கேனும் பிறருக்கே னும் கணமையைத் தாங்கோடில்களையே செய்தல் வேண்டும். வீண் பொழுது போக்கலாகாது. யமன் நம்மைக் கொல்ல வரும்போது மிகப் பயங்கரமான உருவத்தோடும் வருவான். அவனை விலக்க நம்மு கூடைய காய்தகப்பன் ஒருவராலும் தீயாது. பாவங் களை விலக்கிப் புண்ணியங்களைச் செப்கிறவர்களே அவனைக் கண்டு பயப்படாதவர்கள்.

கேட்டே சொல்லப்பட்டவைகளைச் செய்து வருகிற கிளிலே நாம் எப்பொழுதும் மரணத்துக்கு ஆயத்தமாயிருத்தல் வேண்டுப்.

ந.0, நக. ஆரோக்கியம்.

ஆரோக்கியம் என்பது நோய் தீவிரமானம், சரி ரத்திலே நோய் உண்டாகாதபடி நாம் இயன்ற அளவு நடந்து கொள்ளுதல் வேண்டும். நோய் உண்டானால், நாம் ஒரு வேலையுஞ் செய்துகொள்ள மாட்டோம்; புகிக்கையிலேயே கிடக்கவேண்டும். நம்மு கூடைய காரியங்களை எல்லாம் பிறர் செய்து தரல் வேண்டும்.

நோய் உண்டாகாதபடி காத்துக்கொள்ள வேண்டுமானால்,

க. சுத்தமான காற்று உள்ள இடத்திலே இருத்தல் வேண்டும்.

ஏ. சுத்தமான தண்ணீரையே குடித்தில் வேண்டும்.

ஒ. சுக்கமான தண்ணீரிலேயே ஸ்நானத்து செய்தல் வேண்டும்.

ஓ. நல்ல சாப்பாடுகளையே சாப்பிடுதல் வேண்டும். அழுகினது, புழுத்தது, இலதுவில் சீர்ணமாகாதது, சாரவில்லாதது இவை முதலான ராங்குள்களைச் சாப்பிடுதல் கூடாது.

ஔ. அசுத்தமான வாங்களைக் கொடுவது கூடாது. கெட்டல் உடனீர் தண்ணீச் சுட்டு செய்துகொள்ளுதல் வேண்டும்.

எ. பேசி கூம் முதலிய தெற்றுக்காய் உடைய வர்களைப் பகவாசம் பங்களைக் கூடாது.

ஏ. மலம் மூத்திரம் எச்சில் கோஷம் முதலிய வைகளை மிதிக்கக் கூடாது.

ஐ. செசி சோம் இரசில் நித்திகா • இல்லாமல் இருக்கக் கூடாது.

ஒ. மல சலங்களை அடக்கக் கூடாது.

க0. ஓரவிலே கெடுகொஞ் சென்றுவின் தெரு வழியே திரியக் கூடாது.

கக. ஒப்பிவாறு சாஞ்சு, செய்யங்கல உண்டாக வேலை செய்தல் வேண்டும்.

இவை முதலான வைகளை அதுட்டித்து வந்தால், இயற்ற அளவு நாம் ஆரோக்கியம் உடைய வர்களாய் இருக்கலாம்.

ந2. இங்கிலிசுப் பாடங்கள்.

இங்கிலாந்து என்னும் தேசத்தில் உள்ளவர்கள் பேசுகிற பாக்க இங்கிலிசுப் பாடங்கள். அது இங்கி

வாந்தில் ஓள்ளவர்களுடைய பாலைப்பானாலும், இக் காலத்தில் எல்லாச் சுதசத்தானாலும் பேசப்படுகின்றது. வியாபார விஷயத்தில் எல்லாரும் இப்பாலையையே மழுங்கிக்கிறார்கள். ஆகால் இது வியாபாரப் பாலை என்றும் வியாபார மரபெற்று.

இந்திலில் உள்ள மழுங்கக்கள் ஆக இருபத்தாறு. இதிலுள்ள சொற்கள் ஏற்குறைய எல்லாம் இப்பாலைகளில் நின்று வந்தனவானாம். சில தமிழ்ச் சோற்களும் இங்கிலிச்சு சொற்கள் போலாகி இப்போது மழுங்கின்றன.

இங்கிலிச் சிறுதவர்களுக்கே, கிக்காலத்தில் பரியாதை; அவர்களுக்கே பேரும் உத்தியோகம்; அவர்களுக்கே பணம். ஆகால் வறிபவர்கள் தாழும் அப்பாலையையே விரும்பி, பெருஞ் செலவு செய்தும் படிக்கிறார்கள்.

நட. அருந்தத்திக் கற்பு.

பெண்களுக்குச் சிறந்த ஆபரணம் கற்பு. கற்புடைய பெண்களுக்கு அருந்தத்தியை உவங்மயாக எடுத்துச் சொல்வார்கள். அருந்தத்தி கற்பிலே மிகவுஞ் சிறுதவள். அவள் வசிட்டருடைய மனைவி.

அருந்ததி தன் நாயகராகிய வசிட்டரை விட்டு ஒருகாலத்தும் விரியாள். அதுபோலக் கற்புடைய பெண்களும் தங்கள் நாயகரை விட்டுப் பிரிந்து திரியமாட்டார்கள்.

கற்புடைய பெண்கள் தங்கள் நாயகரையே தெய்வமாக்கொண்டு வழிபடுவார்கள் அவருடைய

குறிப்பின்படியே நடப்பார்கள். அவர்களோடு சேர்த்து எதிர்த்துப் பேசுமாட்டார்கள்.

முந்காலத்திலே பல பெண்கள், தங்கள் உயிர் பேன்ற நாயகர் இறந்தபோது, தாழும் கூட இறந்தார்கள். இக்காலத்திலும் அப்படிப்பட்டவர் சிலர் இருக்கிறார்கள்.

நாயகனுக்கு உணவு சொடுத்தல், வீட்டுக்கு வந்தவர்களை உபசரித்தல் முதலாகப் பண்ணிரண்டு காரியங்கள் பெண்களுக்குச் சொல்லப்பட்டிருக்கின்றன.

அருந்தத்தியல்லாமல் சாளித்திரி மதலாக வேறு பல கற்புஷ்டய பெண்களும் இருந்தார்கள்.

ஈடு. யானைகண்ட குருடர்.

யானை இப்படிப்பட்டது என்பதை அறியாத பல பிறவிக்குருடர், அதை அறிய விரும்பி, ஒரு யானை நிற்கிற இடத்துக்குப் போனார்கள்.

ஒரு குருடன், அந்த யானையின் காலை மாத திரம் தடவிப் பார்த்துவிட்டு, யானை உரல்போல் இருக்கும் என்றான்.

மற்றொருவன், அதன் துதிக்கையைத் தடவிப் பார்த்துவிட்டு, அது உலக்கையோல் இருக்கும் என்றான்.

மற்றொருவன், அதன் காதைத் தடவிப் பார்த்துவிட்டு, அது சளகுபோல் இருக்கும் என்றான்.

மற்றிருந்வன், அதன் வாலைத் தடவிப்பார்த்து விட்டு, அது கிளக்குமாறு போல் இருக்கும் என்றுள்ள.

இப்படியே எல்லாரும், ஒவ்வொரு உறுப்பைத் தடவிப்பார்த்துவிட்டு, ஒவ்வொன்று போல் இருக்கும் என்றார்கள்.

ஈல்ல கண்ணுடையவன் ஒருவன் இவர்களைப் பார்த்து, இவர்களுடைய அறிவு இப்படியா என்று சொல்லிக் கவலைப்பட்டு, அவர்களைக் கொண்டு யானையை முழுதும் தடவுவித்து, அது இப்படிப் பட்டது என்று அதனுடைய உண்மையைச் சொன்னான்.

நடு. ஒரு யுத்திமானுளை சோதிடன்.

ஒரு தேசத்திலே ஒரு பெரிய இராசா இருந்தான். அவன் தன்னுடைய பட்டணத்தில் இருந்த பிரதானமான சோதிடனை அழைத்து, “நீ ஆசாயத் திலுள்ள நட்சத்திரங்கள் எல்லாவற்றையும் எண்ணி தில்லவளவென்று எட்டு நாளைக்குள் எனக்கு அறிவித்தல் வேண்டும். இல்லையானால் உண்ணுடைய தலையை வெட்டிப் போடுவேன்” என்றுள்ள.

சோதிடன் அது கேட்டுப் பயந்து போசனை கெய்து, தனக்குள்ளே ஒரு யுத்தி பண்ணிக்கொண்டான். அவன் ஏழு நாளும் சம்மா இருந்து விட்டு, எட்டாம்கால் இராசாவுடையசபைக்குப் போனான். இராசா அவனைப் பார்த்து, “கணக்கு எடுத்து யட்டாயா” என்றுள்ள. சோதிடன் “பாதிக்கணக்கு எடு

ந்து விட்டேன். இன்னும் பாதி இருக்கிறது; அதற்காக இன்னும் எட்டு நாள் தால் வேண்டும். என்றான். இராசா, “அப்படியே ஆகுட” என்றான்.

சோதிடன் மறுபடியும் சம்மா இருந்த விட்டு, எட்டாம் நாள் ஏதோ எழுதப்பட்ட பெரிய பழங்காகிதக் கட்டுக்களோடுப், எழுதுகோல் முதலிய வைகளோடும் இராச சபைக்குப் போனான்.

இராசா அவனைப் பார்த்து, “கணக்கு எடுத் தாய் விட்டதா” என்றான். சோதிடன் “ஆகா! ஆய் விட்டது.” என்றான். இராசா “எவ்வளவு? சொல் லுக” என்றான். சோதிடன் ஏதோ கணக்குச் சூட்டு கிறவன் போலக் கூடிய “ஒரு கேட்டியே முப்பத் தொந்து கூஷத்து நாற்பத்தீராயிரத்து மூன்று” என்றான்.

இராசா “இத்தொகை சரி என்பதை நான் எப்படி நம்புகிறது?” என்றான். சோதிடன் “மகாரா சாவே, என்னுடைய கணக்குச் சரி; சந்தீதகப்பட்டால் தாங்களே அந்த நட்சத்திரங்கள் எல்லாவற் றயும் எண்ணிப் பார்த்துக்கொள்ளலாம்” என்றான்.

ந. உ. முகர ஸகர றகரரகரங்கள்.

சிலர், முசர எகரங்களுக்கு வேறுபாடு அறியாமல், ஒன்று வழங்க வேண்டிய இடத்திலே மற்றதை வழங்குகிறார்கள்.

வாழூ-தூரு மரம்.

வாளை-தூரு மீன்.

கிழி-சீலை, சீலைமுடிச்சு.
 குளிர்-ஒரு பறவை
 கழி-ஒதுணையு, சேற்றுநிலம்.
 களிர்-சந்தோஷம்.
 வழிர்-மார்க்கம், தெரு.
 வளிர்-காற்று.
 ஆழி-கடல், போதிரம், வட்டம்.
 ஆளி-ஆருஞ்சியன்.
 அழித்தல்-ஆல்லாமற் பண்ணுதல்.
 அனித்தல்-அத்தல்
 ஆழி சுதல்-தீவுல்லாமற் பண்ணுதல்.
 ஆளி சுதல்-முறைதல்.
 ஆழியி-வயசு பீபாக்கு என்.
 ஆளவி-செல்லு,
 அழுகு-வடிவு.
 அள ஏ-செல்லு வண்பறவை.
 அம் முத்தல்-செய்தல்
 ஆலோசுகல்-வார்ஜுகுதல்.
 ஆத்துமுனை-சினைகிதன்.
 ஆத்தாண்-செல்லை யுடையவன்.

வேறு சிலை, நூர் ராகங்களுக்கு வேறுபாடு
 அறியாமல் ஒன்று வழங்க வேண்டிய இடத்திலே
 மற்றதை வழங்குகிறீர்கள்.

எறிதல்-வீசுதல்.
 எரிதல்-நெறுப்புச் சுலாவித்தல்.
 பறக்கல்-சிறகயுத்துப் போதல்.
 பரத்தல்-ஏங்குஞ் செறிதல்.
 கறையாண்-செல்லு.

கரையான்-மீண்பிடிக்கிறவன்,
சற்பங்-பிதற்றுதல்.
சர்ப்பம்-பாங்பு.

ந.அ. கைத்தொழில்கள்.

தச்சர் மரவேலை செய்வர். கொல்லர் இரும்பு வேலை செய்வர். கன்னுர் பித்தளை வேலையும், தாமிர வேலையும், வெண்கல வேலையும் செய்வர். தட்டார் பொன் வேலையும், வெள்ளி வேலையும், இரத்தினைப் ரண வேலையும் செய்வர். குயவர் மட்பாண்டம் செய் வர். செம்மார் தோல்வேலை செய்வர். நெய்வார் சிலை கள் கெய்வர். இவைகள் எல்லாம் கைத்தொழில்கள் என்று சொல்லப்படும்.

கைத்தொழில்கள் இன்னும் பல உள். அவை காகிதம் செய்தல், நெருப்புப் பெட்டி செய்தல் கண்ணுட செய்தல், குடை செய்தல், மணிக்கூடு முதலிய யந்திரம் செய்தல், பன்னவேலை செய்தல், சித்திரவேலை செய்தல் முதலானவைகளாம்.

காகிதமும் கண்ணுடியும் இந்தியாவிலுள்ள செய் யப்படுகின்றன. நெருப்புப்பெட்டி இலங்கையிலுள்ள செய்யப்படுகின்றது. மணிக்கூடு முதலிய யந்திரங்களும் குடைகளும் ஜூரோப்பா முதலிய பிற தேசங்களிலே மாத்திரஞ்சு செய்யப்படுகின்றன. ஓலைகளாலும் புற்களாலும் செய்யப்படுகிற வேலை. பண்ணவேலை எனப்படும். இது இலங்கையிலுள்ள செய்யப்படுகின்றது. சித்திரவேலை எல்லாத் தேசங்களிலும் உள்ளது.

நட... புகைவண்டிப் பிரயாணம்.

புகைவண்டியிலே பிரயாணஞ் செய்ய விரும்பு கிறவர்கள் புகைவண்டி ஸ்தானத்திலே போய்ப் பணக் கொடுத்து ஒரு துண்டு பெற்றுக்கொள்ளல் வேண்டும். அத்துண்டிலே தாம் போக விரும்பும் அரிஞ்ஞடைய பெயர் மாருமல் எழுதப்பட்டிருக்கின் நதோ என்று பார்த்துக்கொள்ளல் வேண்டும். தாம் கொடுத்த பணத்தொகை அதில் சரியாக எழுதப் பட்டிருக்கின்றதோ என்றும் பார்த்துக்கொள்ளல் வேண்டும். பின் தாம் ஏறவேண்டிய வசுப்பு வண்டியிலே ஏறிக்கொள்ளல் வேண்டும். சில வேளைகளில் இத்துண்டு சரியோ என்பதைச் சோதித்தற்கு சில உத்தியோகத்தர்கள் வருவார்கள். அவர்கள் கேட்ட உடனே காட்டும்பொருட்டு, இத்துண்டை மடியிலே வைத்துக்கொள்ளல் வேண்டும். இதனை இழுக்குவிட்டால் அதிக நட்டங் கொடுக்கவேண்டி வரும்.

புகையண்டியிலே பிரயாணம் பண்ணுகிறவர்கள் சில்லறைப் பணம் மடியில் வைத்துக்கொள்ளல் வேண்டும். தங்களுடைய பெட்டி முதலானவைகளை அவைகள் வைத்தற்குரிய இடத்திலே வைத்தல் வேண்டும். அவர்கள் சொற்பாறிறையுள்ள பொருள்களை மாத்திரம், செலவில்லாமல் தாங்கள் ஏறும் வண்டியில் வைத்துக்கொள்ளலாம். பெரும்பாரமான பொருள்களைச் செலவு கொடுத்து வேறு வண்டியில் ஏற்றிவித்துக்கொள்ளல் வேண்டும். அவர்கள் வண்டியில் இருக்கும்போது சுருட்டுப் பிடித்தல், வண்டிக்குள் சுசில் உழிழ்தல் முதலானவைகளைச் செய்தலாகாது. வண்டி நின்றபின் அல்லாமல் ஒடும்

போது அதில் ஏறவுக் கூடாது. அதினின்றும் இது
கவுக் கூடாது.

புகைவண்டியிற் பிரயாணங்கு செய்யும் கைக்
குழங்கைகளுக்காகச் செலவு கொடுக்க வேண்டிய
தில்லை. சிறுவர்களுக்குப் பாதிச் செலவு கொடுத்
தாற் போதும்.

தா. ஆண்பால் பெண்பால்.

ஆண்பால் (இதற்குப்)	(பெண்பால்
சிவன்...	சிவை
குரவன்	...	குரத்தி
ஜீயன்	...	ஜீயை
தச்சன்	...	தச்சிச்சி
மகன்	...	மகள்
புதல்வன்	...	புதல்வி
தமயன்	...	தமக்கை
பார்ப்பான்...	...	பார்ப்பனி
தலைவன்	...	தலைவி
நாயகன்	...	நாயகி
களிறு	...	பிடி
சேவல்	...	பேரு
நம்பி	...	நங்கை
சிறுவன்	...	சிறுமி

ஈக. கோமுட்டி.

ஒரு இராசாயின் வீட்டிலே ஒரு கலியாணம்
கடந்தது. அதற்காக அந்த இராசா நன் ஊரிலே

இருந்த கோழுட்டிகளே அழைத்து, “நீங்கள் எல்லோ மும் இந்த வீட்டிக்குளை சிலையால் வாய்க்கட்டி வைக்கப்பட்டிருக்கும் பாதகரத்தில், ஒவ்வொருபடி பால் கொண்டிவந்து விடிதல் த்வண்டும்” என்று சொல்னான்.

கோழுட்டிகள் எல்லாரும், நான் மாத்திரம் ஒருபடி தண்ணீர் விட்டால் தெரியுமா என்று தனித் தனி நினைத்து, ஒருவரை யொருவர் அறியாமல், ஒவ்வொரு படி தண்ணீர் கொண்டு போய் விட்டார்கள். பின் இராசா சிலையை அகிழ்த்துப் பாத்திரத் தைப் பார்த்தபோது, அதில் தண்ணீரல்லாமல் வேறொன்றையும் காணவில்லை.

இப்படியே, ஆறு உபாத்திமார் படிப்பிக்கிற ஒரு பள்ளிக்கூடத்தில், ஒருநாள், இன்றைக்கு நான் மாத்திரம் போகாமல் விட்டால் பள்ளிக்கூடம் நடவாதா? மற்றை உபாத்திமார் படிப்பிப்பார் என்று நினைத்து, எல்லாரும் போகாமல்நின்று விட்டார்கள்.

அன்றா, பிள்ளைகள் வந்து பார்த்து விட்டுத் திரும்பி வீட்டுக்குப் போனார்கள்.

து. யானை.

முறை-களாகு.
மா-விலங்கு.

நான்றல்-தூங்குதல்.
சேலை-படை.

மிருகங்கள் எல்லாவற்றுள்ளும் யானையானது ஒருவத்தால் மிகப் பெரிபது. யானைக்குக் கொம்பு கீழ்நோக்கி வளருகின்றது. அதனுடைய முக்கு விலம் வரையும் நீண்டு, வைபோல அதற்கு உதவுகின்

நட. அதற்குத் துகிக்கை என்று பெயர். யானையின் அடைய சென் முறம்போல இருக்கும் யானையின் அடைய உயரத்துக்குத் தக்கபடி கழுத்து நீளமில்லாமையால், துகிக்கைபே தீவிர முதலாண்வைகளை எடுத்துக்கொண்டுபோய் வாயிற் கொடுக்கும். யானை வேலை செய்கிறதும் அத் துகிக்கையினுலேயே.

யானையானது, மலைபோன்றிருத்தலால் கைமலை என்றும், கையை உடைமையால் அத்தி என்றும், கைமா என்றும், தூங்குகின்ற வாயை உடைமையால் நால்வாய் என்றும் பெயர் பெறும்.

யானை மனிதரைப்போல ஆற்றிவு உடையது என்று சிலர் சொல்லுவார்கள். யானை, பாகன் சொல்வதை அறியவும், செய்யவும் வல்லது. பழக்கப்பட்ட யானைகள் மனிதரைப்போல நின்று பாரமான வேலைகளைச் செய்யும். இரசாக்கஞ்சு உரிய நால்வகைக் கேள்வார்கள் யானையும் ஒன்று. யானையினுடைய தொழில் மிக விலைபெற்றது.

இலங்கையில் உள்ள யானையையே எல்லாரும் விரும்பிக் கொள்ளுகிறார்கள்.

நட. மாமிசபோசனம்.

பெலம்-வலிமை.

ஏற்கம்-கித்திரை.

வளத்தல்-கொல்லுதல்...

யாகப்-வேங்கி.

மாமிசம் என்பது இறைச்சி. அதைக் கணக்கள் அறியாமையினாலே, மாமிசம் புசிக்கிறது சரிரபெலத் தங்குக்காரணம் என்று எண்ணுகிறார்கள். பதார்த்தம்

சாரம் ஆற்றித்தவர்கள், சேழ்வரகு தலைவர் முதலான வைகள் மாமிசத்தினும் மிக்க பெற்றுடையவை என்ற உறுதி சொற்கிருக்கிறார்கள். மிருகங்களுள்ளே யானை மிக பெற்றுடையது. அதற்குக் காரணம் மாமிசபோசனம் அவறு. யானை மாமிசம் தின்னுகிற தில்லை; இல்லை புல்லு முதலானவைகளையே தன்னுகிற கின்றது.

மாமிசா நின்னுகிற மிருகங்களுடைய பற்கள் இடைவெளி உள்ளனவாயும், கூர்மை பொருந்தின வைகளாயும் இருக்கின்றன. அது தின்னுத மிருகங்களுடைய பற்களோ, இடைவெளி ழில்லாதனவாயும், கூர்மை அறநன்வாயும் இருக்கின்றன.*

விளக்கு பறவை என்னும் இவைகள், நம்மைப் போல உயிருடையவைகள், அவைகளுட்கும், நமக்குப்போல, ஓண் உறக்கம் இனபம் தன்பம் முதலிய குணங்கள் உண்டு. அவைகளோ ஒருவன் கொல்லும்போது, அவைகள் எவ்வளவு வருத்தப்பட்டு உயிரை விடுகின்றன. நம்மை ஒருவன் வதைத்துத் தினன் நாம் விரும்புவோமா! இல்லையே. நாக்கு வேறொருவர் செய்ய நாம் விரும்பாதது ஒன்றை, நாம் வேறொருவிருக்குச் செய்தால், நம்முடைய அறிவால் என்ன பயன்.

திருவள்ளுவாராயனர், ஆயிரம் யாகம் செய்கிற திலும் பார்க்க ஒன்றினுடைய உயிரைக் கொன்று அதன் மாமிசத்தைத் தின்னுமை என்று என்றார்.

கந. பசு.

ஆதி-முதல் விருத்தியாதல்-அதிகப்படிதல்.
அவபவம்-உறுப்பு. ஆ-பசு

மிந்ச சாதிகளுள்ளே பசவானது மிக மேலான பிறப்பு. அது ஆதியில் சிவலோகத்தினின்றும் வந்தது என்று சாத்திரங்கள் சொல்லும். அதினுடைய ஒவ்வொரு அவபவத்திலும் தேவர்கள் இருக்கிறார்கள். பசு மிக்க சாதுவாகிய குணம் உடையது.

பசக் தரும் பால் தயிர் நெய் கோசலம் கோமயம் என்னும் ஐஞ்சும் பஞ்ச கவனியம் எனப்படும். கோரோசனையும் பசவினின்று கொள்ளப்படுகின்றது. இவைகளைல்லாம் சுவாமிக்கு அபிஷேகத்துக்கு உரியனவாகும். பசவின் பாலை உண்ணுதலினாலே ஆயுள் விருத்தியாகும். பசவின் நெப்பை உண்ணுதலினாலே புத்தி விருத்தியாகும். பசவின் மூத்திரமும் சாணமும் பயிர்களுக்கு ஈல்ல ஏருவாகும். கோரோசனை மருந்துகளுக்கு மிகுதியுஞ்சீருகின்றது. பஞ்சகவனியம் சத்திக்கும் காரணமாயிருக்கின்றது.

பசக்களுக்குப் புல்லுக்கொடுத்தலும் தண்ணீர் காட்டுதலும் ஆவரிஞ்சுகல் காட்டுதலும், பெரும் புண்ணியங்களாம்.

பச மேய்க்கிறவர்கள் இடையர்கள் எனப்படுவார்கள்.

ஈடு. புட்பம்.

பேதம்-வேறுபாடு. வாசஞ்சிசய்தல்-இருத்தல்.
தீபம்-விளக்கு. இருதயம்-மனம்.

புட்பங்கள் நான்கு வகைப்படும். அவை கோட்டுப்பூ, கொழுப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்பனவாம்.

கோட்டுப்பூக்களாவன:—வண்ணி, கோங்கு, மங்காஸா, அகிளி, மகிழ், மாதுளை, பாதிரி, பலாசு, புஞ்ஜை, செங்காறை, செருங்கி, குருந்து, ஆத்தி, அலரி, பவள யல்லிகை, சண்பகம் முதலானவைகளாம்.

கொழுப்பூக்களாவன:—காங்கள், மூல்கீலி, மல்லிகை, கருங்காக்கொன்றை, வெள்காக்கம்கான்றை, குருக்கத்தி, இருவாட்சி, பிச்சி முதலானவைகளாம்.

நீர்ப்பூக்களாவன:—தாமரை, உற்பலம், நெய்தல் முதலானவைகளாம்.

நிலப்பூக்களாவன:—செவ்வங்கி, தும்பை, வெட்டிலேர், மருக்கொழுந்து, கரங்கை, விஷ்ணுகாங்கி, துளபம், கொக்கிறகு, நந்தியாவர்த்தம் முதலானவைகளாம்.

அட்டபுட்பங்களாவன:—புஞ்ஜை, வெள்ளொருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், நிலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்பனவாம்.

தாமரை.

பூக்களுக்குள்ளே தாமரைப்பூ மிகச் சிறந்தது. தாமரையிலே வெண்டாமரை செந்தாமரை பொற்றுகின்றது.

தாமரையிடைய இலையிலே 'தண்ணீர்' பற்றுகிற
தில்லை. அதன் இலையிலே மிழுந்த தண்ணீர் முத்துப்
போலத் திரண்டுகொள்ளும். தாமரையிலை போசன
பாத்திரங்களுள் ஒன்று.

தாமரையின் நாளைப் பழந்துக்கும், அதன் நூல்
தீபத்துக்கும் உபயோகப்படுகின்றன. தாமரை
நாளத்திலே முட்கள் இருங்கின்றன. தாமரைகளைத்
இருக்கிற குளங்களிலே ஆரங்கி நீங்கி விளையாடுகிற
வர்கள் சிலர் அதிலே அப்பட்டி ஓரந்துபோகிறார்கள்.

தாமரைப் பூவானது சூரியனுஸ் அவர்த்தப்படு
கின்றது. பிரயா ஜிலக்கும் சரசவதி முதல் னவர்
கள் தாமரைப் பூங்கிலே வாசஞ் செய்கிறார்கள் என்று
சொல்லப்படுகின்றது. நமத இருதயத்திலும் ஒரு
தாமரைப் பூ இருக்கின்றது. அதில் உயிர்க்கு உயிரா
யுள்ள கடவுள் இருக்கிறார்.

சுரு. உவகத்தில் எப்படி ஒழுகவேண்டும்.

துர்ச்சனர்-பொல்லாதவர்கள்.

சற்சனர்-ஙல்லவர்கள்.

தரும சனச-தருமங் கெட்டவன்.

கிரகித்தல்-பற்றுதல், எடுத்தல்.

சத்துரு-பகவன்.

சற்றத்தாரிடத்தில் கண்ணேட்டமும், வேலைக்
ாரரிடத்தில் தயையும், துர்ச்சனரிடத்தில் கபடமும்
சற்சனரிடத்தில் பிரீதியும், அரசரிடத்தில் நீதியும்,
வித்தவாண்களிடத்தில் கபடமின்மையும், பகவரி

டத்தில் வீரமும், குருவினிடத்தில் பொறுமையும், உடையவர்ய வாழுவேண்டும்.

பகைவனையும், பகைவனுடைய சினேகிதனையும் தரும ஈணையும், திருடனையும் ஒருபோதும் சேர வாகாது.

விஷத்துக்குள்ளே இருந்தாலும் அயிர்த்ததை எடுக்கவேண்டும். சிறுவர்களிடத்தில் நின்றுயிலும் நல்ல வார்த்தையைக் கிரகிக்க வேண்டும். சத்துருவிடத்தில் நின்றுயிலும் நல்ல நடையைக் கிரகிக்க வேண்டும்.

பாடும்போதும், வாத்தியும் வாசிக்கும்போதும், குத்தாடும்போதும், போர் செய்யும்போதும், போசனம் பண்ணும்போதும், வெட்கத்தை விட்டு விடல் வேண்டும்.

சுள். சினேகம்.

சினேகப்-நட்பு.

ஆபத்து-இடுக்கண், துன்பம்.

பொல்லாதவர்களோடு ஒருகாலத்தும் சினேகம் பண்ணல் ஆகாது. பொல்லாதவர்கள் தங்களோடு கூடின நல்லவனையும், பொல்லாதவனுக்கி விடுவார்கள். நல்லவர்களோ, தங்களோடு கூடின பொல்லாதவனையும், நல்லவனுக்கி விடுவார்கள். ஆதலால் நல்லவர்களோடேயே சினேகம் பண்ணல் வேண்டும்.

ஒருவணேடு சினேகம் பண்ணமுன் அவன் எப்படிப்பட்டவன் என்பதை நன்றாக அறிய வீண்டும். அறியாமற் சினேகம் பண்ணக்கூடாது. லெவர்க் கோடு பண்ணின சினேகத்தை விடவும் கூடாது.

சிலர், தங்களோடு கூடிச் சிரித்து வேஷக்கையான கதை பேசுகிறவர்களையும், சிலர், தாங்கள் சொல்லுகிறவற்றிற்கு “ஆம் ஆம்” என்று சொல்லுகிறவர்களையும், சிலர், முகமண் வார்த்தை பேசுகிறவர்களையுமே, சினேகிதர்களாகக் கொள்ளுகிறார்கள். நமக்கு ஆபத்து வரும்போது, அதினின்றும் நம்மைக் காக்கிறவர்களையும் நாம் கெட்டவழிகளிலே போகும் போது, தடுத்துப் புத்தி சொல்லுகிறவர்களையுமே நாம் சினேகிதர்கள் என்று கொள்ளல் வேண்டும்.

சுஅ. வேஷம்போட்ட கழுதை.

வஸ்திரம்- சிலை.

பெட்டை-சிலமிருகங்களுடைய பெண்.

தெண்ணி-சத்தம்.

சிக்கிரம்-விழவு.

ஒரு வண்ணுலூடைய கழுதை, அதிக பராஞ்சுமந்ததினுலே, மிகவும் செலித்து போயிற்ற. வண்ணுன் அதைப் புலித் தேவினுலே போர்த்து, காட்டுக்குச் சமீபத்தில் உள்ள வயல்களிலே கொண்டு போய் மேயும்படி விட்டனன். வயற்காரர்கள், அதைத் தூரத்திலே கண்டு, புலி என்று பயந்து ஒடிவிட்டார்கள்.

காவற்காரர்களுள் ஒருவன் ஒருநாள், தன்னைக் கழுதை நிறுமுடைய வஸ்திரத்தினால் மூடிக்கொண்டு அந்தக்கழுனிதயாகிய புலியைக்கொல்லும்படி வில்லை வளைத்து அம்பினால் எய்ய இருந்தான். புலித்தோல் போர்த்த கழுதையானது, அவனை ஒரு பெட்டைக் கழுதை என்று என்னி, கனைத்துக்கொண்டு அவன் சமீபத்தில் வந்தது. காவற்காரன் அதன் தொனி யைக் கேட்டு, கழுதை என்று அறிந்து, உடனே அதனை அடித்துக் கொன்றனன்.

வேஷம்போட்டால், அதற்குத் தக்கபடி நடக்க அறியாதவர்கள், சீக்கிரம் அகப்பட்டுக் கொள்ளுவார்கள்.

சாகூ. ஆலாகலம்.

தேவர்-புண்ணியம்	பதி-தலைவர்.
செய்து சுகமனுபவிக்கும் அஞ்சி-பயங்து.	
மேலான ஒரு பிற மேலானம்-அறிகுறி.	
விழைப் பெற்றவர்.	கண்டர்-கழுதை
அமிர்தம்-சாவாமல்	யுடையவர்.
இருக்கச் செய்யும் மருந்து.	

ஒரு காலத்தில், தேவர்களும், அசரர்களும், அயிர்த்ததைப் பெற விரும்பி, பாற்கடலைக் கடைந்தார்கள். அவர்கள், கடையமுன், எல்லாவற்றிற்கும் தலைவராகிய சிவபெருமானைப் பூசிக்கவில்லை. அதனால் அப் பாற்கடலில் நின்றும் ஆலாகலம் என்னும் விடும் தோன்றினது. தோன்றிய அவ்விடும், தேவர்கள் அசரர்கள் முனிவர்கள் எல்லாரையும் வருத்தத்

தொடக்கினது, உடனே அவர்கள் எல்லாரும் ஒடிப் போய்க் கைலாச பதியாகிய பரமசிரியிடத்தில் அடைக்கலம் புகுந்தார்கள். அவர், அவு விஷத்தைத் தருவித்து உண்டு, தமது திருக்கழுத்தில் வைத்துக் கொண்டார். அதனால் விஷத்து முதலானவர் எல்லாரும், சாவாமல் பிழையுத்தார்கள். அவர், அவ்விஷத் தைக் கழுத்தில் வைத்திருக்கிறது, அஞ்சி வந்தவர் களைக் காப்பவர் என்பதற்கு அடையாளமாய் இருக்கின்றது. விஷத்தைக் கழுத்தில் உடைமையால் சிவபெருமான் நீலகண்டர் என்றும், கறைக்கண்டர் என்றும் சொல்லப்படுவர்.

ஞ. வீடு.

வெளிச்சம்-ஒளி.	நால்கள்-சாத்திரங்கள்.
வேய்தல்-மூடிதல்.	வசித்தல்-இருத்தல்.
புகுதல்-பிரவேசித்தல்.	விதி-முறை.

வீட்டிலே இருக்கிறதினுலே, மழை வெய்யில் காற்று முதலானவைகள் நம்மை வருத்தமாட்டா. நம்முடைய பொருள்களையும் கள்ளர் முதலானவர்கள் கொண்டிபோக மாட்டார்கள். நம்முடைய இரகசியமான காரியங்களைப் பிறர் அறியவும் மாட்டார்கள்.

சிலர், வீட்டை வெறுமையாப்க் கிடக்கும்படி, பெரிதாய்க் கட்டுக்கிறார்கள். அது ஆசாது. ஒளவையாரும்: “இடம்பட வீடெடேல்” என்றார். வீடுகள் உயரமாயும், வெளிச்சமும் காற்றும் வரத்தக்கவைகளாயும், பெலம் உடையவைகளாயும் இருத்தல்

வேண்டும். வீடுகளைக் காலந்தோறும் பழுது பராத தல் வேண்டும். வீடுகட்டுதல், வீடுவேய்தல், குடுபுகுதல் முதலானவைகளைவராம், அதற்குச் சொல் லப்பட்ட காலங்களிலே செய்தல் வேண்டும். வீடுகட்டுகிற யிதி நால்களிலே சொல்லப்பட்டிருக்கின்றது. யிதிப்படி கட்டப்பட்ட வீட்டில் வசிப்பவர் குறைவு ஒன்றும் இல்லாமல் வாழ்வார்.

ஞக. கடல்.

குழ்தல்-சுற்றுதல்,

தாரா-நிலம்.

உவர்த்தன்னமை-உப்புத்தன்னமை

ஊறுதல்-பெருகுதல்.

பூமியில், அதிகமான இடம், கடலாயிருக்கின்றது. கடலானது நிலத்தை எல்லாப் பக்கங்களிலும் குழந்திருக்கின்றது. நிலத்திலே பெய்கிற மழை நில, அங்கங்கே வேண்டிய அளவுக்கு மேற்பட்ட வகைள் எல்லாம், ஆறுகளாய்ப் பாயந்து, கடலில் சிமுகின்றன. கடல் இவ்வாறு போன்று, அதிகமான இந்த மழை சீரானார் அழித்துவிடும்.

இரு தேசத்தில் உள்ள பொருளை, வேறு ஒரு தேசத்தைக்கு வண்டியிலே ஏற்றிக்கொண்டு நாராயிரப் போவதிலும், தோணியில் ஏற்றிக்கொண்டு டால் வழியாகப் போகிறது இலகுவாகும். தோணியுக் காற்றுத் தள்ளிச் சென்றும், காற்று இல்லாது பாருதும் யாக்காக்கங்கள் தள்ளிச் செல்லும்.

கடவில் உள்ள நீர் உவர்த்தன்றும் "உடையது ஆயினும், கடற்கரைகளிலே சுத்தமான் நிரும் ஊறு கிண்றது, கடவில் நீர் காற்றினால் அலைகளாய் எழும் பூம். கடவினது ஆழம், சில இடங்களிலே ஜூஞ்து மைலுக்கு மேலே இருக்கின்றது.

முத்து பவளம் என்னும் இரத்தினங்கள் கடவில் உண்டாகின்றன.

நு. சந்திரன்.

கலை-பங்கு.	கிருஷ்ணம்-கருமை
பூர்வம்-முன்.	கறை-மறு.
சக்கிலம்-வெண்மை.	ஆரவாரிக்கும்-ஒலிக்கும்.
அபரம்-பின்.	

இரவிலே நமக்கு ஒளியைத் தருகிறது சந்திரன். சந்திரனுடைய ஒளி நிலா என்றும், சந்திரிகை என்றும் சொல்லப்படும். சந்திரிகை மிக்க குளிர்மை உடையது.

சந்திரனுக்குப் பதினாறு கலைகள் உண்டு. அவை வளர்கிறதும் தேய்கிறதுமாய் இருக்கும். பதினைந்து நாள் வளரும்; பதினைந்து நாள் தேயும். சந்திரனுடைய கலைகள் வளருகிற பதினைந்து நாளும் பூர்வ பக்கம் என்றும், சக்கில பக்கம் என்றும், சொல்லப்படும். அவை தேய்கிற பதினைந்து நாளும், அபரபக்கம் என்றும், கிருஷ்ணபக்கம் என்றும் சொல்லப்படும். எல்லாக் கலைகளும் நிறைந்திருக்கிற நாள் பெளர்னினம். ஒரு கலை மாத்திரம் இருக்கிற நாள் அமாவாசை. அமாவாசையில் சந்திரனும் குரியனும்

கூடவரும். சந்திரனைக் கண்டால் கடலில் உள்ள நீர் ஆரவாரிக்கும்.

சந்திரனிலே தெரிகிற மறு, முயற்கறை என்றும், மாண்கறை என்றும், சொல்லப்படும். அந்த மறுகைவச் சிலர் கடல் என்றும், சிலர் மலை என்றும் சொல்லுகிறார்கள்,

ஞக. மரங்கள்.

வித்து-விதை.	மோந்தும்-மணந்தும்.
கிளை-கொம்பு.	செதிள்-தோல்.
பயன்-பரயோசனம்.	மரக்கலம்-தோணி.
மிருது-மெது.	தபித்தல்-சுடுதல்.
கனி-பழம்.	உடப்பு-சரீரம்.

சில மரங்கள் வித்திலே உண்டாகின்றன; சில மரங்கள் வேரிலே உண்டாகின்றன; சில மரங்கள் கிளையிலே உண்டாகின்றன; சில மரங்கள் வித்து வேர் கிளை எல்லாவற்றிலும் உண்டாகின்றன.

மரங்கள் நமக்கு மிகவும் பயன் படுவன. மரங்களுடைய கனி காய் இலை முதலானவைகள் நமக்கு உணவாகின்றன. அவற்றில் எல்ல மணம் உள்ள மிருதுவான பூங்கள், மோந்தும் சூடியும் கொள்ளுகிறோம். சில மரங்கள் வேர்கள் செதிள்களாலும் பயன்படுகின்றன. அனேக மரங்கள், வீடுகள் கட்டவும், வீட்டு உபகரணங்களும் மரக்கலம் முதலானவைகளும் செய்யவும், உதவுகின்றன. வெய்யிலினுள்ளே தபித்து வருகிறவச்களுக்கு, மரங்கள் எல்ல குளிர்ந்த நிழலில் யும் கொடுக்கின்றன.

மனிதருடையசரீரத்தில் இரத்தம் ஒடிக்கொண்டு இருத்தல்போல, மரங்களிலும் பால் நீழுக்கொண்டு இருக்கும். அந்தப் பால், பலா மா முதலான மரங்களில் நன்றாகத் தெரியும். அந்தப் பால்னுடைய ஓட்டம் இல்லாத போன்று, மரங்கள் பட்டுப்போம்.. மரங்களை வெட்டினால் அவை வாடும்.

நுச. கடிகாயந்திரம்.

மினிற்ற-இருமணிப் பொழுதில் அறபதில் ஒரு பங்கு. இது இங்கிலிஸ்ச் சொல்.

செக்கண்டு-இது ஒரு மினிற்றில் அறபதில் ஒரு பங்கு. இது இங்கிலிஸ்ச் சொல்.

வல்லவர்-இயன்றவர்.

ஆயுள்-வாழ்நாள்.

கடிகாயந்திரம் என்பது மணிக்கூடு எனப் படும். மணிக்கூடு இந்தக் காலத்தில் பள்ளிக்கூடங்கள் வீடுகள் எங்கும் இருக்கின்றது. மணிக்கூட்டு ஞலே நேரத்தை அறிக்கிறோம். அதில் பெரிய எழுத்திலே பண்ணிரண்டுவரையும் உள்ள இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு இடையிடையே ஐவைந்து சிறிய கீழகளும் எழுதப்பட்டிருக்கின்றன. மணிக்கூட்டில் ஒரு சிறிய கம்பியும் ஒரு பெரிய கம்பியும் எப்பொழுதும் சுற்றிக்கொண்டே வரும். சிறிய கம்பி மணிகையையும், பெரியகம்பி மினிற்றையும் காட்டும். சிறியகம்பி, பெரிய எழுத்திலுள்ள ஒரு எண்ணிலிருந்து மற்ற எண்ணுக்கு வர ஒரு மணிப்பொழுது செல்லும். பெரிய கம்பி, ஒரு கீற்றிலிருந்து மற்றக் கீற்றுக்கு வர ஒரு மினுற்றக்

செல்லும் ஒரு நாளில், சிறியகம்பி இரண்டுதரமும், பெரியகம்பி இருபத்து நான்குதரமும், ஒற்றிவரும். சில மணிக்குடுகளில், செக்கண்டு என்னும் கால அளவையையுப், தேதியையும் காட்டிக்கூற கம்பிகளும் உண்டு.

மணிக்குடு வைத்திருக்கிறவர் அந்த அந்த வேலையை அந்த அந்த தோத்தில் செய்யவல்லவராவர். மணிக்குடு நட்சுடைய ஆயனை அளக்கிற கருவிபோல இருக்கின்றது.

நுநு. வஸ்திரம்.

உரோமய-மயிர்.

வஸ்திரம் பஞ்சினாலும், பட்டினாலும், ஆட்டு உரோமத்தினாலும், சில மரங்களினுடைய தோலினுடைய அந்த அந்த காக்கப்படுகின்றது. இவைகளுள் பஞ்சு பருத்தி மரத்திலே விளைகின்றது. பட்டு ஒரு மூச்சி யினுலே செய்யப்படுகின்றது. வஸ்திரம் உண்டாகிற தொழில், நெய்தலை என்று சொல்லப்படும்.

பஞ்சினாலுடைய நிறம் சுத்த வெண்மை, பட்டினாலுடைய நிறம் சிறிது பொன்மை கலந்த வெண்மை. நூல்கள் பலவகையான சாயம் ஊட்டப்படுதலினுலே பலவகையான நிறம் அடைகின்றன. பலவகையான நிறமுடைய நூல்களினுலே பலவகையான வஸ்திரங்கள் செய்யப்படுகின்றன. நூலுக்குப் பொன்வெள்ளி முதலானவைகளை ஊட்டியும் வஸ்திரம் செய்யப்படுகின்றது.

வஸ்திரங்களைக் கையினுலே செய்கிறதிலும் யந்திரங்களினுலே வெகு சீக்கிரத்தில் ஸ்ரீநய்யலாம். ஜூரோப்பியர்கள் யந்திரங்களைக் கொண்டு செய்கிறதினுலே அவர்களுடைய வஸ்திரங்கள் மிக மலிவாக விலைப்படுகின்றன. இப்பொழுது இந்தியாவிலே சில இடங்களிலும், இலங்கையிலே கொழும்பிலும், யந்திரங்களைக் கொண்டு நெய்கிறார்கள்.

நூ. தினச்சூ.

கிரியை-தொழில்.	யோக்கியர்-கருந்தவர்.
மச்சனப்-முழுக்கு.	சீடர்-மாணுக்கர்.
தொண்டு-பணி.	ஒதுதல்-படித்தல்.
பஞ்சாக்ஷரம்-ஜூந்தெழுத்து.	

ஒரு சமயத்திலே ஒருவன் பிரவேசிக்கும்போது சில கிரியை செய்யப்படுகின்றன. கிறிஸ்து சமயத்தில் பிரவேசிக்கும்போது மச்சனம் செய்கிறார்கள். சைவசமயத்தில் பிரவேசிக்கும்போது சிவதீஸ்சூ செய்கிறார்கள். ஆதலால் சிவதீஸ்சூ பெற்றவரே சைவ சமயத்தில் பிரவேசித்தவர் ஆவர். அவரே சிவனது தொண்டு செய்வதற்கு உரியவர். சிவதீஸ்சூ பெறுதவர் சிவதொண்டு செய்ய யோக்கியர் ஆகார். ஆதலால் சிவனை வழிபாடு செய்தற்குச் சிவதீஸ்சூ பெறுதல் வேண்டும். சிவதீஸ்சூ பெறுதவர் தேவாரதிருவாசகங்களை ஒதவுங் கூடாது.

சிவதீஸ்சூ பெற்றவர் வியமமாக அதுட்டானம் பஞ்சாக்ஷர செபம் முதலானவைகளைச் செய்துவரல் வேண்டும், அப்படிச் செய்யாமை பாவமாகும்.

தீக்ஷைசெய்கிறவர் குரு என்றும், தீக்ஷைசெய் யப்படுகிறவு~~கி~~டர் என்றும், சொல்லப்படுவர். குரு டிடருடைய வபச சரீரபெலம் முதலானவைகளுக்கு ஏற்ப, பலவகையான தீக்ஷைகளைச் செய்வார் குரு சிறுபிள்ளைகளுக்கும் தீக்ஷை செய்வார்.

சைவசமயத்துக்கு உரியபிள்ளைகள், சிவதீக்ஷை இற்ற, நடோமம் அநுட்டானம் முடித்துக் கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் போதல் வேண்டும். அவர்கள் அநுட்டானஞ் செய்யாமல் போகனம் பண்ணலாமா து.

நுன. முறைப்பிபயர்.

பெற்றவனுக்குப் பிதா என்றும் ககப்பன் என்றும், பெற்றவனுக்குத் தாய் என்றும் மாதா என்றும் பெயர். இந்த இருவருக்கும் பொதுவான பெயர் பெற்றுர் என்பது. ஒரு வயிற்றில் பிறந்தவன் சகோதரன் என்றும், ஒரு வயிற்றில் பிறந்தவன் சகோதரி என்றும், இந்த இரண்டு பேரும் சகோதரர்கள் என்றும், சொல்லப்படுவார்கள். முன் பிறந்தவனுக்குப் பெயர் தழையன். மின் பிறந்தவனுக்குப்பெயர் தமபி. முன் பிறந்தவனுக்குப் பெயர் தமக்கை. மின் பிறந்தவனுக்குப் பெயர் தழைகை. வளர்த்த தாய்க்குச் செவி விததாய் என்றும், கைத் தாய் என்றும் பெயர்.

தகப்பனுடைய தழையனுக்குப் பெரிய தகப்பன் என்றும், தகப்பனுடைய தமபிக்குச் சிறிய தகப்பன் என்றும், தாயினுடைய தமக்கைக்குப் பெரிய தாய் என்றும், தாயினுடைய தங்கைக்குச் சிறிய தாய் என்றும் பெயர்.

தாயினுடைய 'சகோதரனும், பெண்ணைக் கவி யாணஞ் செய்து கொடுத்தவனும், நீரமன் எனப் படுவர். இவர்களுடைய மனைவிமர்ர் யாமி எனப் படுவர்.

நீ. இளமை.

நம்முடைய இந்த இளமை எப்போதும் இப்படியே இராது, செற்பயிரானது ஒங்கி முளைத்து வளர்ந்து கதிர் ஈன்று, அன் இலைகள் பழுத்து நாலைந்து மாசத் தள் பட்டிப் போகின்றது. புல்லும் அப்படியே முளைத்து வளர்ந்து பட்டுப் போகின்றது. எல்லாப் பயிர்களும் முளைத்த நாள் தொட்டுச் சில காலம் வளர்ந்து பின் சிறித் சிறிதாகச் சூறைந்து, ஈற்றில் பட்டுப் போகின்றன. ஆப்படியே மனிதர்களும், பிறந்து சிலகுலத்தின பின் எல்ல பெலம் உடையவர் களாய் இருக்கு, பின் மெல்ல மெல்லக்கிழவர்களாய் தலை நூரத்து, பல்லுகிழுந்து, கண்மறைந்து, காது செவிடாய், இறந்து பீபாகிறவர்கள். இப்படி இறக்கிறது ஒருவர் இருவர் மாத்திரமன்று: எல்லாருமே யாம். ஆகலால இந்த இளமைப் பருவம் நமக்கு எப்போதும் இருக்கும் என்று எண்ணக் கூடாது.

சிறு பிள்ளைகளாகிய நீங்கள் எல்லீரும், ஒரு சாலத்தில் இப்படியே கிழவர்களாய் வருவீர்கள். ஆகலினுலே கிழவர் விபாதியாளர்முதலானவர்களைப் பரிசாக்கு செய்தலாகாது. அவர்களுடைய வார்த்தையைக் கவனியாமல் விடலாகாது. அப்படிப் பரிசாக்கு செய்து விடுவீர்களானால், இந்த இளமைப் போய் நீங்களும் கிழவராகும்போது, உங்களுத்துக்கும் அப்படியே மற்றப் பிள்ளைகள் செய்வார்கள்.

நிலை. இரத்தல்.

இரத்தல்-யானித்தல். தேசாந்தரம்-பிறதேசம்.
படுதல்-உண்டாதல்.

கடவுள் இந்தப் பூமியிலே நமக்கு நல்ல விளை நிலங்களைத் தந்திருக்கிறார்; மழை பெய்ய முகில் களைத் தந்திருக்கிறார்; ஆறுகளைத் தந்திருக்கிறார். அப்படியிருக்க, நாம் பயிரிட்டுச் சீவனம்பண்ணுமல் பிறரிடத்தே போய் இரக்கிறது எவ்வளவு வெட்கம்!

மலைபடு திரவியம், காடுபடு திரவியம், நாடுபடு திரவியம், நகர்படு திரவியம், கடல்படு திரவியம் என ஐவகைப்பட்ட திரவியங்களைக் கடவுள் நமக்குத் தந்திருக்கிறார். இவைகளையல்லாமல், பூமிக்குள்ளே பொன் வெள்ளி முதலான லோகங்களையும் வைத் திருக்கிறார். அப்படியிருக்க, நாம் அவைகளைக் பிரயாசப்பட்டுத் தேடி எடுத்துச் சீவனம் பண்ணுமல், பிறரிடத்தே போய் இரக்கிறது எவ்வளவு வெட்கம்!

இவைகளையல்லாமல், கடவுள், நமக்குப் பேசுதற்கு வானையத் தந்திருக்கிறார்; பார்க்கக் கண்ணைத் தந்திருக்கிறார்; வேலை செய்யக் கையைத் தந்திருக்கிறார்; கையானது எந்த எந்த அளவிலே திரும்பவேண்டுமோ அந்த அந்த அளவிலே பொருத்துக்களைத் தந்திருக்கிறார்; நாம் பிறந்த தேசத்திலே நம முடைய முயற்சி பயன்படாது போனால், தேசாந்தரம் போகக் காலைத் தந்திருக்கிறார்; இப்படியெல்லாம் அயர் தந்திருக்க, நாம் பிறரிடத்தே போய் இரங்கு சீவனம் பண்ணுகிறது எவ்வளவு வெட்கம்.

கு. கிரிப்பிள்ளை,

மொள்ளல்-முகத்தல். ஊனம்-குற்றம்.

கருமய்-தொழில். தூங்குதல்-வித்திகாசெய்தல்.

ஒருத்தி ஒரு கிரிப்பிள்ளையை மிக்க அங்போடு வளர்த்து வந்தாள், ஒருநாள், அயன், தண்ணீர் மொள்ள வெளியே போகவேண்டி இருந்தமையால், தன்னுடைய குழந்தையைத் தொட்டிலில் வளர்த்தி “கிரிப்பிள்ளை ஒருபோது குழந்தையைக் கடிக்கும் பார்த்துக் கொள்ளுக” என்ற புருஷனாலுடைய சொல்லி விட்டுப் போனாள். சிறிது ரேத்தின்பின் புருஷனும் ஏதோ ஒரு கருமத்தின் பொருட்டு வெளியே போய் விட்டான். அப்போது அங்கே ஒரு பாம்பு வந்து அக்குழந்தையைக் கடிக்கப் போயிற்ற. உடனே கிரிப்பிள்ளை, பாய்ந்து அப்பாம்பைத் துண்டு துண்டாகக் கடித்தெறிது விட்டு, குழந்தையின் தாய்க்கு இதை அறிவிக்கும்படி இரத்தந் தோய்ந்த சரீரத் தோடு ஓடிப்போனது.

அவள் கிரிப்பிள்ளையைக் கண்டு, அது தன் குழந்தையைக் கடித்து விட்டது என்று எண்ணித் தண்ணீர்க்குட்டத்தை அதன்மேற் போட்டுக் கொண்டு விட்டாள். மின் வீட்டுக்கு வந்து பார்க்கும்போது அங்கே குழந்தை ஒரு ஊனமும் இல்லாமல் படுத்துத் துத் துங்கவும், அதன் சமீபத்தில் பாம்பி துண்டாய்க்கிடக்கவுக்கண்டாள். அப்போது, தன் ஜினையைப் பாம்பு கடியாமல் காந்த கிரிப்பிள்ளையை ஜூயோ ஆராயாமல் கொண்டிரேவே என்று அவளுக்கு அளவில்லாத துக்கம் உண்டாயிற்ற.

ஆதலால் யாதோன்றையும் ஆராயாமற் செய்ய வாதாது.

கூகு, கல்விப்பயன்.

படிக்கிறதற்குப் பயன் அறிவுடையவராய் வருதலாம். அறிவுடையவர், தாம் அறிந்தபடியே பாவங்களை கிளக்கி, உல்லொழுக்கம் உடையவராய் இருத்தல் வேண்டும்.

பிள்ளையே! நீ இந்த இரண்டாம் பாலபாடம் வாசித்து முடித்துவிட்டாய். இது படிக்க உணக்கு ஒருவருஷதாலான் சென்றது. நீ நாறு வயசுக்கு இருக்கிறவனுய் இருந்தால் உன்னுடைய ஆயுளில் நாற்றில் ஒருபக்கு இது படிக்கிறதில் போய் விட்டது.

இந்த இரண்டாம் பாலபாடம் படித்ததினால் என்ன என்ன விடையம் நீ புதிதாக அறிந்திருக்கிறோய் பேன் வருஷத்திலே நீ செய்தவைகளுள் எது எது தெரியாமற் செய்ததாக இப்போது உணக்குத் தொகை ஏற்றது? இந்த வருஷத்திலே உன்னுடைய அறிவு எவ்வளவு தெரியிருக்கின்றது. சபைப் பழக்கம் எப்படி என்று தெரியுமா? *

இனி, உன்னுடைய ஒழுக்கத்தில் என்ன என்ன திருத்தங்கள் இப்பாலபாடம் படிக்கத் தொடங்கி பின் உண்டாயிருக்கின்றன? நீ சிறுவயசிலே செய்ய பாவங்களில் எதை எதை இந்த வருஷத்திலே நீக்கியிருக்கிறோய்?

* இந்த இடத்தில் உபாத்தியாயர் பிள்ளைகள் தத்தில் ஒவ்வொரு பாடத்திலுடைய பொழிப்பையும் வினாவுதல் வேண்டும்.

கடிதம் எழுதுகிற முறை.

கூட. தகப்பனுக்கு மகனெழுதுதல்.

மா கனம் பொருந்திய தங்கையாரவர்களுக்கு வந்தனஞ் செய்து எழுதிக் கொள்ளும் விண்ணப்பம்.

ஜியா,

கடவுளுடைய திருவருளினுலும் தங்கள் ஆசீர் வாதத்தினுலும் அடியேன் இங்கு கேஷமாயிருக் கிறேன், தாங்களும் அடியேனுடைய தாயார் தமையனும் முதலாணவர்களும் கேஷமாயிருக்கிற சமாசாரம் அறிய விரும்புகிறேன்,

அடியேன் விதத்தியாசாலைக்கு சியமமாகப் போய்ப் படித்து வருகிறேன், இப்பொழுது இரண்டாம் பாலபாடமும் எண்கவடியும் படிக்கிறேன்,

அடியேனுடைய சிறிய தாயாரவர்கள் அடியேனை யிதுந்த அங்புடனே நடத்துகிறார்கள், கனம்பொருந்திய உபாதத்தியாரவர்கள் வெகு ஏதிதியுடனே பாடஞ் சொல்லுகிறார்கள்.

அடியேனுக்கு இரண்டு வேட்டி வாங்கி அனுப்பும்படி தங்களைப் பிரார்த்திக்கின்றேன்.

அடியேனுக்கு வேண்டும் நல்ல புத்திகளை அடிக்கடி கட்டளையிடும்படி வேண்டுகிறேன்,

சிதம்பரம் அச்சயங்கு ஜப்பசிமீ உசூ	} தங்கள் அங்புள்ள குமாரன் குமாரசவாயி,
--	---

கீத. மகனுக்குத் தகப்பனைமுதல்.

தீர்க்க-நீண்ட. ஆர்த்திரா-திருவாதிரை.

கடவுளுடைய திருவருளினுடேல சிரஞ்சிவி குமார
சவாமிக்குக் கல்லியும் கல்லொழுக்கழும் ஈசர பத்தி
யும் தீர்க்காயுசம் மேன் மேறும் பெருகுக.

என் அன்புள்ள குமாரனே,

நீ இந்தமீ உகவ எழுதிய கடிதர் வந்து சீர்க்க
தது. கடவுளுடைய பெருங்கருணையிலும், காலும
உன்னுடைய அன்புள்ள தாய் தழையன் முதலான
வர்களும் கோமமா யிருக்கிறோம். உன் மாமனூர்
இரண்டு வாரம் சுரத்தினுடே பிடிக்கப்பட்டு இப்போது சௌக்கியம் அடைந்திருக்கிறோர்.

நீ வித்தியாசாலைக்கு நியமமாகப் போய், கனம்
பொருந்திய உபாத்தியாயர் அவர்களுக்கு அன்போ
டும் அச்சத்தோடும் பணிந்து நடந்து வித்தைதயை
உன்றுக்க கற்றுக்கொள்ள வேண்டும். பின் வரும் நீதி
மொழி இரண்டும் உனக்குத் தெரியுமே.

“வித்தை விரும்பு”

“இளமையிற் கல்”

உன் தழையன் மார்கழிமீ” ஆர்த்திரா தரிசனத்
தின்பொருட்டுச் சிதம்பரத்துக்கு வருவான். உனக்கு
வேட்டியிரண்டும் அவணிடத்திற் கொடுத்து அனுப்பு
வேன். பெற்றுக்கொள்.

நீ தினங்கேதாறும் தவரூமல் கடவுளை ஆன்போடு
கியானித்துத் தேத்திரம் பண்ணக்கடவுரய்.

மாழுரம்	இங்கனம்
அக்ஷபலஸு	உன்வாழ்வைவிரும்புகிற தங்கை ஜப்பசிரி உகூ
வே. வைத்தியலிங்கவிள்ளை.	

கூடு. தமையனுக்குத் தம்பி எழுதுதல்.

மாகனர் பொருந்திய தமையனூவர்களுக்கு
வங்களுக்கொட்டு எழுதிக்கொள்ளும் விண்ணப்பம்.

அஸ்ரூ,

இல்லிடத்தில் அனைவரும் சேஷம். தங்கள்
சேஷமாதிரியங்களை அறிய விரும்புகிறேன்.

தங்கள் கட்டளைப்படி பயிர்களை தடையில்லா
மல் நடந்து வருகின்றது. அடியேன் கித்தியாசாலை
க்குத் தவரூமல் போய்ப் படித்து வருகிறேன்,

என் சிறுவராயத்திலே பிதா மாதாக்கள் சிவ
பதம் அடைந்துவிட, தாங்களே அடியேன்மேல்
இரக்கம் வைத்து, அடியேனை அன்ன வஸ்திரம்
தந்து வளர்த்த, கித்தியாசாலைக்கு அனுப்பிப் படிப்
பித்து வருகிறீர்கள், அடியேன் இயன்றயட்டும் கல்
வியிலே தேர்ச்சி யடைந்து யாதாயினும் ஒரு உத்தி
யோகம் பெற்றுக்கொள்ளும் வகரடும் இந்த நன்றி
யை இடையருவண்ணம் செய்வீர்களென்று நம்பு

கிறேனோங்கள் செய்யும் நன்றியை அடியேன் மற வாதபடி அருள்செய்யும் பொருட்டுப் பெருங்கரு ஜீனக் கடலாகிய கடவுளைப் பிரார்த்தித்து வருகிறேன். ஒள்ளையார் அருளிச்செய்த “நன்றி மறவேல்” என்றும் நீதிசொழி எப்போதும் என் மனசில் இருக்கின்றது.

தங்கள் தரிசனம் அடியேனுக்கு எப்போது கிடைக்குமோ அறியேன். தங்கள் ஆவ்விடத்துக் குத் திரும்பும்பொழுது அடியேனுக்கு ஒரு விழுதிச் சம்புடம் வாங்கிக்கொண்டு வரும்படி வேண்டிக் கொள்ளுகிறேன்.

சிதம்பரம்	இங்கனம்
அச்சுயல்லும்	தங்கள் அதிப்பிரியனுகிய சகோதரைன்
தைய் நிட	மாசிலாமணி.

கூரு. தம்பிக்குத் தமையன் எழுதுதல்.

கடவுளுடைய திருவருளினுலே சிரஞ்சினி தம்பி மாசிலாமணிக்குச் சகல நன்மைகளும் பெருகுக.

நீ அனுப்பின கடிதம் பெற்ற வாசித்துச் சந்தோஷம் அடைக்கேன். நான் இரண்டு வாரத்துக் குள்ளே அவ்விடம் வந்து சேருவேன். வரும்பொழுது விழுதிச் சம்புடம் கொண்டு வருவேன்.

தம்பி, நீ சிறிதும் கவலைப்பட வேண்டாம். நீ எவ்வளவு காலத்துக்குப் படிக்க வேண்டுமோ அவ்வ

எவு காலத்துக்கும் நான் உனக்கு ஆண்ணோவல்திரும் புள்ளகம் முதலானவைகளும் நான்து உண்ணேன அன்போடு நடத்துப்படி கடவுள்கிருபை செய்வார்.

நீ படிப்பதற்கு மாத்திரமன்றிப் படித்தபடியே கடப்பதற்கும் பிரயாசப்பட வேண்டும். கண்ணடை இல்லாதபோது கல்வியிலேலே பிரயோசனம் இல்லை, நமக்கு உயிர்த்துகின்பாகிப் படவுளை ஒருபோதும் மறநாடு.

“நின்று மிழுந்துங் கூடந்து நடந்து நினை என்றஞ்சு சிவன்று எனினை”.

கும்பகோணம் அகழுமலூ தொழில் சுல	இங்கனம் உண அண்புள்ள தமையன் கணக்குப்
-------------------------------------	---

பெருக்கல் வாய்பாடு.

1	2	3	4	5	6
1	1	2	1	5	6
2	2	4	2	10	12
3	3	6	3	15	18
4	4	8	4	20	24
5	5	10	5	25	30
6	6	12	6	30	36
7	7	14	7	35	42
8	8	16	8	40	48
9	9	18	9	45	54
10	10	20	10	50	60
11	11	22	11	55	66
12	12	24	12	60	72

மிருத்தல் வாய்பாடு.

1	2	3	4	5	6
1	1	2	1	5	1
2	2	4	2	10	2
3	3	6	3	15	3
4	4	8	4	20	4
5	5	10	5	25	5
6	6	12	6	30	6
7	7	14	7	35	7
8	8	16	8	40	8
9	9	18	9	45	9
10	10	20	10	50	10
11	11	22	11	55	11
12	12	24	12	60	12

வாய்பாடு.

இலங்கை நாணயம்.

a

2 கார்சதம்	...	1 அகரசதம்.
2 அகரசதம்	...	1 சதம்.
5 சதம்	...	1 ஐந்துசதகாக.
10 சதம்	...	1 பத்துச்சதகாக.
25 சதம்	...	1 கால்ரூபா.
50 சதம்	...	1 அகரரூபா.
100 சதம்	...	1 ரூபா.

b

5 ஐந்துசதம்	...	1 கால்ரூபா.
10 ஐந்துசதம்	...	1 அகரரூபா.
20 ஐந்துசதம்	...	1 ரூபா.

c

5 பத்துச்சதம்	...	1 அகரரூபா.
10 பத்துச்சதம்	...	1 ரூபா.
2 கால்ரூபா	...	1 அகரரூபா.
2 அகரரூபா	...	1 ரூபா.

